

ஏ

சிவமயம்.

ஸ்ரீ சதாசிவப் பிரஹ்மேந்திரர்
திருவாய் மலாந்திருளிய
அத்துவிதரசமஞ்சரி.



இதன் ।

தமிழ் மூலமும் உரையும்

ஸ்ரீ கோவிலூர் மடாலயம்
ஸ்ரீ முத்துராமலிங்க தேசிகர்
பாதசேகரராண

ஸ்ரீ துறவாண்டவர் என்னும்
ஸ்ரீ அருணசல தேசிகர்
பாதசேகரராண

ஸ்ரீ நித்தியானந்த சுவாமிகள்
அவர்களால்

இயற்றப்பட்டு,

திருக்களராண்டவ ரெண்ணும்
ஸ்ரீ வீரசேகர ஞானதேசிகர்
பாதசேகரராகிய

ஸ்ரீ சுப்பைய சுவாமிக ளவர்களால்

சௌன்னை, கோமளோகவான்
பேட்டை,

கஷ்சிதானந்த அச்சியந்திர சாலையில்
பக்தப்ரீதிகப்படைன.

1913.

Copy-right Registered.

அந்த துவிதரச மஞ்சளியின்
போருளடக்கம்.

1. பூர்வ சதாசிவப் பிரஹ்ம மேந்திரர்
சுதித்திரச் சூருக்கம்.
2. கிரந்த சூலோகம்.
3. தமிழ்ச் செய்யுள்.
4. உரை.



ஸ்ரீசதாசிவப் பிரஹமேந்திரா சாதித்திரச் சுருக்கம்.

—•—•—

சதாசிவப் பிரஹமமேன்று பிரசித்திபெற்ற சதாசிவந் திர சரஸ்வதி சுவாமிகள் ஒர் அரிய ஜீவன்முத்தா; தன்னிந்து யாவில் இராஜூயோக பரமபரையிற் கடைசியாகத் தோன்றிய வா. கழுர்ப்பட்டணத்தருகில் ஏறக்குறைய 150 வருடங்கட்கு முன்னர் வாசஞ்செய்தவர்; அத்தியயனகாலத்திலேயே மிக நுண்ணிய அறிவுடையராயிருந்தவர். காவேரி நதி தீரத்துள்ள திருவிசை நல்லூரென்னுங் சிராமத்தில் கல்வி பயின்றவர் அபபோது அக்கிராமத்தில் இராமபத்திரத்திலேயே அய்யா வாளன்று பிரசித்திபெற்ற ஸ்ரீவேங்கடேசரும், மகாபாஷ் யம கோபாலகிருஷ்ண சாஸ்திரியாரும் விதத்தியார்த்திகளா யிருந்தனர். இபற்கையிலேயே நிரம்ப அறிவாற்றலமைந் துள்ள இவர்களிலும் சதாசிவப் பிரஹமேந்திரர் மிகு சூட்சும் அறிவுடையவராக விளங்கி வந்தனர். அவர் தமது விதத்தியா குருவுடன் பல விஷயங்களைக் குறித்து வாதங்களைவதா யிருந்தனர்; அவ்வமயவகளில் அவர் தமது குருவிலும் மேம் பட்ட யுக்தி புத்தியுடையவராக விளங்கினர். அவரது விதத்தியாப்பியாச முடியுங்காலத்தில் அவர் பதினிமீ பருவமடைந்த தாகக் கேள்விப்பட்ட அவரது தாயார் அன்று விசேஷ போஜனம் சமைப்பதாயினார்.

சதாசிவப் பிரஹமம் வழக்கம் போல் வீட்டிற்கு வந்த காலத்தில் போஜனகாலம் மேற்கொண்டு காரணத்தால் தாழ்த்த தனு. தாழ்த்தது கொண்டு அவர் அடியில் வருமாறு யோசிக்க வாயினார்:—

ஓம்சார மூளை இளம்புவதற்கு முன்னரோ போஜனகாலங் தாழ்த்தது; அது மூளைத்தாலுண்டாங் துன்பத்திற்கோ அளவு கிடையாததாகும் என்றிவவாறு தீர்க்காலோசனை செய்து சம்

சார துக்கம் மிகப்பொல்லாத தென்று அதை விடுத் தடனே னான்குருவையடையப் பிரயாணப்பட்டனர். அன்று முதற் கொண்டு உலகத்திற் சிறிது மின்பயின்றென்று அதனை வெறுத்து உலகிற்றுங்பானுபவிகளாயுள்ள ஸ்வர்களுக் கிரக்கங் கொள்வாராயினர். ஜாதி மத வித்தியாசமின்றி ஸ்வகோடிகளைச் சம்பாவணையாகப் பாவிட்பதும், யாவர் யாது கொடுப்பிலும் அதனை வாங்கி யுண்பதுமா யிருந்தனர். ஒரு வரும் அன்னங்கொடாத காலத்தில் வீதியிலெறிந்து கிடக்கும் எச்சிலிலைகளிலுள்ள வற்றை யுண்பர். இவ்வாரேருமுகு மிவரைக்கண்ட ஜனங்களிலிருடைய அதித்திலிருப்பதுவத்தை யறியாது இவரைப் பசித்தியம் பிழத்தவரென்று தீர்மானித்திருந்தார்கள். இவா ஆதி விரைவாகப் பரமசிவேந்தீரா சாஸ்வதி யென்னுங் குருவையுடித்து அவரிடத்து யோகாப்பியாசம் பயிலுவதாயினர்; விரைவாக வித்தையிலும் யோகத்திலும் தேர்ச்சியடைந்தனர். இக்காலத்திற்குண் அவர் கிரந்தங்களுங்கீர்த்தனங்களும் இயற்றியிருத்தல் வேண்டும். இக்கிரந்தங்களுங்கீர்த்தனங்களும் அவருடைய கொள்கை யின்னதென்பதை நன்கு விளக்கும். ஆத்மாநுபவத்தை யடைந்த யோகியின் கீர்த்தியை விளக்கிக் காட்டும் 62 சுலோகங்களடங்கிய ஆத்ம வித்தியாவிலாச மென்னுங்கிரந்தமும் அவற்றுளான்றும். இவர் தமது 'குருவினிடத்து வருபவரை யெல்லாம் பற்பல கேள்விகள் கேட்டு அவரோன்ப்படுத்திக்கொண்டு வருவர்; அவ்வாறு வருங்கால் ஒருகால் குருவானவரிவரை யதற்காக வெசுண்டு எப்போது வாய் மூடுமோவன்று கூறியவளவில், அவர் தமது விவேகமின்மையை யுற்றுநோக்கி, அன்று முதல் மென்னவித மேற்கொள்பவராய்த் தமது குருவை வணங்கித் தமது குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டி அவரது உத்தராயுபெற்றுப் பரதேசியாகித் தமது ஜனனப் பிரதேசத்தை விட்டு அமராவதியின் காவேரி நதி தீரத்திற் சஞ்சரிப்பாராயினர். ஆங்கு ஆத்மாநுபவமீக்குறச் சமாதி புரிந்து வருவதும் விஷயமான்றுமின்றியே உன்மத்தரைப்போற் றிரிபவருமா யிருந்தனர். ஆண்டின் காடுகளிற் சென்று ஜனங்கட்குப்

புலப்படாமல் பல நாள் வெளிவராமல் சமாதி கூடியிருப்பர்; பலகால் நதியின் மணல் மேடுகளில் அறிதுயில் கெண்டிருப்பர். ஒருகால வவு ரவ்வாறிருக்கும்போது சாலேவரி நதியிற்றிழெரன்று பெருவெள்ளம் வந்து, அவரையடித்துக்கொண்டிபோய் மணவிற் புதைத்துவிட்டது இதைக்கரையின் மீதிருங்க ஜனங்கள் கண்ணுற்றுத் தமது பூஜ்யரான யோக்ஷவராருக்கு அபாயம் வந்துவிட்டதென்று கிளேசப்பட்டு உவரை மீட்கக்கூடாமல் வீட்டிற்குப்போயினா. மூன்று மாத காலங்கழித்த பின்னர் மழுக்கால முடிவாக, நதியில் ஜலம் வடிய, இராணுாங்கவேலை மாட்கள் மணலை வாரத் தொடங்கினர். அவர்களுள் ஒருவன் தன் மண வெட்டியை மணவிற் பாய்ச்சும்போது அது தடைப் பட்டது; அவன் தனிப் பிழங்கிப் பார்க்கும்போது அதில் இரத்தம் பட்டிருப்பதைக்கண்டு யாவரும் பயமும் அசிசயமுங் கொண்டு அவவிடத்திற் சுற்றிலும் பெரும்பள்ளங் தோண்டினர்; தோண்டியபோது ஆண்டு சதாசிவப பிரஸ்மேந்திரர் சமாதியிலிருங்கக்கண்டு பயபக்திபுடன் ஆசசரியமுங்கொண்டு அவரைச்சமாதி வினின்றும் பக்ரமுகப்படுத்தினர். அவர் துயிலி னின்றும் விழித்தவர்போல் எழுந்து தமக்கு யாதொன்றும் சோதது போலத் தம் வழியே சென்றனர்.

பின்னாலே கருதையிடுத்துள்ள ஒரு கிராமத்தில் ஒரு குடியானவன் தன் வயலிலுள்ள கெல்லை யறுத்து நேரமாய்விட்டமையின், அவ்விடத்திலேயே அம்பாரம் போட்டு இரவிற் காவல் கைத்து விட்டிப் போனான். அன்றிராத்திரி சதாசிவப் பிரஸ்மேந்திர அவவழியீயவர், இரவு மிகவுக்கறுக்கலாக இருந்தமையின், கெல்லம்பாரங் தடுத்தமைபற்றி யிடறி விழுந்து விட்டனர். இதனைக் கண்ணுற்ற காவற்காரர் கெல்லத் திருடவந்த திருடனை றிவரைக் கருதிகூடிய கொண்டிருந்தனர் விடுதலையிட்டு விட்டால் பரியந்தம் நின்று கொண்டிருந்தனர் விடுதலையிட்டு யஜுமானன் வந்தபோது அவனிடத்து வேலையாட்கள் நடந்த விருத்தாடத்தைச் சொல்லியபோது சதாசிவப்பிரஸ்மம் அவ்விடத்திலை விட்டகண்றனர்; அகன்ற

போது வேலையாட்கள் தமது கைகள் கீழே யிறங்கத் துண்பத் தினின்றும் நீங்கூ யும்ந்தலர்.

மற்றெருருகள், இராஜாங்க உத்தியோகஸ்தர்க் கவன்மூர் வசதிரங்கினர்கள். அப்போது தலையாரிகள் சமையலுக்காக அவர்களுக்கு விறகு கொண்டுவரக் காட்டிற்குப் போய் விறகு வெட்டிச் சுமைகளாக்கித் தங்கள் தலைமேற் றாக்கிக்கொண்டு ஒரு சுமை யெடிப்பதற் காளில்லாமையை கோக்குஞ் சமயத் தில், சதாசிவப் பிரஹ்மம் தற்செயலா யவ்வழி போவாராயி னர். அவரைத் தலையாரிக ஸிமுத்துக்கொண்டு வந்து விறகு சுமையையவர் தலை மீது வைத்து அவரைத் தம்மோடு கடையிழுத்துப்போயினர். தலையாரிகள் தங்கள் சுமைகளைக்குறித்த விடத்திறபோட்டனர். கடைசியில் சதாசிவப் பிரஹ்மமும் தமது சுமையையவற்றின் மேல் போட்டனர். அங்கு செய்த உடன் அங்கிருந்தவரியாவரும் அதிசயிக்குமாறு அச்சுமைகள் தீப்பற்றி யெரிதொழிந்தன. இத்தகைய அந்தப் பூர்த்தியாய் விளங்கும் இம்மஹா சித்தபுருஷத்தைச் சாதாரணைஞ்கள் பயித்தியக்காரரென்று மதித்திருத்தனர். சிறு பிள்ளைகள் அவரைப் பரிகாசன் செய்வதும் அவரைச்சுற்றி நின்று ஆடுவதும் பாடுவதுமாயிருந்தனர். அவரும் தமக்குக்கிண்டப்பனவற்றை எவர்கட்கும்பகுத்துக்கொடுப்பர்; இவ்வாறிருக்கும்போதொருநாள், அச்சிறுபிள்ளைகள் மதுரையில் நடக்கும் ரிஷிபவாகனமீகாற்சுவத்தின்மதிமையைத் தமது தங்கைமார் சொல்லக்கேட்டு அத்திருவிடாவைக்காண்டு ஆசைக்காண்டு அத்தினயத்துடன் சதாசிவப்பிரஹ்மத்தைமதுரைக்கழைநூத்துக்கொண்டுபோயத்தங்கட்கு அவ்வற்சவத்தைத் தரிசிப்பிக்குமாறு செய்யவேண்டுமென்று பிரார்த்தித்தார்கள். இக்காரியம் அசாத்தியமானதென்றவர்கட்குத் தெளித்திருந்தும் பரிகாசமாய்க் கேட்டனர். அவர் அச்சிறுவர்களைத் தமது தலையிலும் தோளிலும் முதுகிலுமேற்றிக் கொண்டு கணப்போது கண்களை மூடிக்கொள்ளும்படி சொல்வினர்; மறு கணத்தி வச்சிறுவர்கள் கண்களைத் திறந்தபோது அவர்கள் மதுரையிலிருந்து ரிஷிபவாகனோற்சவத்தைத் தரிசித்துக்கொண்டிருப்பதாகக் கண்டனர். அச்சிறுபிள்ளைகள் விரும்

புஞ் சிற்றுண்டி முதலியனவற்றை அவர்களுக்கு வேண்டுமான வரையில் கொடுத்து அவர்களைக் களிக்கச்செய்து பொழுது விடியுமுன் அவர்களை அவர்த யிருப்பிடங் கொண்டுவந்து சேர்த்தனர். விடிந்தவுடன் ஜிறுவர்கள் தமது தந்தைமார்களிடஞ்சென்று நடந்த விரத்தாந்தவகளைச் சொல்லிச் சிற்றுண்டி களையுங் காண்பித்தனர்.

இம்யாதுபாவர் மகாசிவராத்திரி, கோகுலாஷ்டமி முதலிய புண்ணிய தினங்களில் ஒரே காலத்தில் பல கோத்திரங்களி லிருப்பதாகவும் காணப்பட்டனர். அக்காலங்களில் அவர்தமதிருப்பிடத்திலிருக்கக் காசி இராமேஸ்வர முதலியகோத்திரங்களிலிருந்து வந்தவர்கள் அத்திவ்ய தினங்களி வவ ரவ்விடத்தி லிருந்ததாகவும் கூறுவாராயினார்.

படிப்பின்வாசனை சிறிதுமின்றிய ஒரு பிரஹ்மசாரி பிரஹ்மேந்திரருடைய கிருபையைப் பெறுமாறு அவா செல்லுமிடங்களிலெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து சொல்லுவாராயினார். கஷ்டசியாக அப்பிரஹ்மசாரிமீது இரக்கங்கொண்டு சைகையினால் அவர் வரவில் திருப்திகாட்டி வந்தனர் ஒருஊன் பிரஹ்மேந்திரரை நோக்கித் தமக்கு பூர்வகங்களிலுள்ள ரங்கநாதரைத் தரிசிப்பிக்குமாறு செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டனர். அங்குமே பிரஹ்மசாரியைக் கண்ணேற்றுமுடிக்கொள்ளச் சொன்னார். அவர் கண் விழித்தவுடன் ரங்கநாதர் சங்கிதியிலிருந்து ரங்கநாதரைத் தரிசிப்பாராயினார்; சதாசிவப் பிரஹ்மம் அந்தக்கணமே அவ்விடம் விட்டு நிறைந்து விட்டனர்; பிரஹ்மசாரி அவரை யெனகுந் தேடிக்காண்றல் ரெல்லமெல்ல கெளுருக்குவரவும் சதாசிவப்பிரஹ்மம் அங்குச்சமாதியிலிருக்கக் கண்டனர். சில காலத்திற்குப் பின்னர்ச் சதாசிவப் பிரஹ்மேந்திரர் அவர்மீது கருணைகூர்ந்து சில மக்திரங்க ஞபதேசித்தனர். அவற்றின்நுஷ்டான பலத்தினால் அப் பிரஹ்மசாரி சமஸ்த புராணங்களிலும் விர்பத்தியுண்டாய்ப் புத்தி மான்கள் நிறைந்த சபையில் வியாக்ஞியானஞ்சு செய்வாராயினா அதற்காகக் களுரில் அனேக ராஜாக்கள் பலவெகுமதிகளும்.

ஊனியங்களுக் கந்தனர். ஆங்கிலங்களையவருடைய சந்ததி ராபிப்போதும் ஆலூபவித்து வருகின்றனர்.

பின்னேரு காலத்தில் பிரஹ்மேந்திரர் யதேச்சையாகப் பீபாகுங்கால் மகமதியத் தலைவனையென்றுவனிறங்கி யிருக்த மார்க்காகப் போவாராயினர். அவன் தன்னுடைய பத்தினிகள் சகிதம் தனது அறையிலிருக்கும்போது இவர் நிர்வாணீயாக அவ்வழியிற் செல்வதைப்பார்த்து மிகவுங் கோபங்கொண்டு தனது கத்தியால் அவரது ஒரு கையை வெட்டி விட்டனன் பிரஹ்மேந்திரர் இதைக் கவனியாமலே தமது வழியேபோனார்; அதனைக்கண்டுவிற்றமகம்மதியத்தலைவன் ஆச்சரியமுற்று அவர் மகானுபாவரென மதித்துத் தான்செய்த தீமைக்கஞ்சி அவர் பின்சென்றனன்; அவர் நெடுஞ்சௌக்குப் பினார்த் திரும்பிப் பார்க்கவும், மகமதியத்தலைவன் தம்மைத்தொடர்ந்து வருவதைப் ப்பார்த்து அவனை நோக்கி அவன் வருகாரன்தலைக் கேட்டனர். அவன் சான் செப்த குற்றத்தை மன்னிக்குமாறு அவரை மிகுதியாகப் பிரார்த்தித்தனன். அவருக்கு டோத தீமையின்ன தென்று தெரியாமயின், அவன்சொல்லிய அட்போதுதான் அவருக்குக் கைப்போனது தெரிந்தது; தெரிந்தவுடன் தமது மற்றோர் கையால் முடமாகிய கையைத் தடவ அது வளர்ந்து விட்டது. மகம்மதியத் தலைவன் அளவுகடந்த ஆச்சரியமடைந்து அவரது ஆசீர்வாதம் பெற்றுப் போயினன். இவ்விரத்தாந்தம் சதாசிவேந்திரஸ்துதியில் கூறப்பட்டிருக்கின்றது.

சதாசிவப் பிரஹமம் கோயில்களுக்குப் போவதுமுண்டு; மூர்த்தியையோக்கி அர்சனை மந்திரங்களை யுச்சரிப்பதுமுண்டு. அக்கால் ஓவ்வொரு மந்திரத்திற்கும் ஓவ்வொரு புஷ்பம் மூர்த்தியின் சிரசின்மீது அவாந்தரமாய் வீழ்வதுண்டாம்.

சதாசிவப் பிரஹ்மேந்திரரியற்றிய அற்புதங்கள் பலவள். அவற்றில் சில இங்குக் கூறப்பட்டன. இவற்றை நம்புவது அசாத்தியமாயினும் அவற்றை ஜனங்கள் மறந்துவிடுவதில்லை. அவை கர்ண பரம்பரையாய் வந்துகொண்டு இருக்கின்றன.

ஒரு சித்த புருஷருக்கு இல்வற்புதங்கள் மிகு சுலபமாம். சதாசிவப் பிரஹ்மேந்திரரோ பரமசித்த மூர்த்தி; அவர் மனம் எப்போதும் ஆத்மாகார மாகவே யிருக்கும் அவர் உலக விஷயத்திற் சிறிடேனு மிசசை யில்லாதவர். அவர் தமது சீரத்தில் மன்னும் சாம்பலுமே பூசிக் கொண்டு, இவ்வுலகம் தாம் பூசிக்கொண்டு இருக்கும் மன்னினுட் சாம்பலினுட் துச்ச மானதென்னு மென்ன முடையவர். அவரடைந்த சொருப ஸ்திதியை கோக்கி அவரதுக்கு அயரைத் துதிசெய் திருக்கின்றனர். அவர் கருதது எப்போதும் பிபஞ்சா தீதமாய் ஆகந்த மாகவே யிருக்கும். அவருக்கு உணவு முதலிய வற்றைப் பற்றிச் சிறிதுவு கவலையே கிடையாது. அவர் உலகத்திலிருந்த போதிலும் புளிச்சுபழுமூ மோடும் போலப் புறைதீர்ந்த செஞ்சுடையவரா யிருந்தனர்.

இவர் 1738 மலருஷத்தில் புதுக் கோட்டையைச் சார்ந்த திருவரங்குளத்திற் கடுத்த கானசுத்தில் திரிவது கொண்டு இருக்குங்கால் புதுக்கோட்டை யரசரான விஜய ரகுநாததொண்டை மான் சக்ரவர்த்தி இவரைக் கண்டனர். தொண்டைமான் சக்ரவாத்தியும் அதுக விரக்கி யுள்ள வராய்த் தமது காலததைப் பெரும்பான்மையும் அக்கானகத்தில் சமாதிபுரி வதாகக் கழித்து வந்தனர். இச் சக்ரவர்த்தி பிரஹ்மேந்திரரை எட்டுவருட காலம் விடாது தொடர்ந்து வந்தனர். அதைப் பிரஹ்மேந்திரர் கோக்கி அவர்மீது பிரீதியுற்று மணவில் ஜிலுப்பேச மொழிகளை யெழுதிக் காட்டித் திரிசிரபுரத்தைச் சார்ந்த பிரூண்டர் கோயிலில் வசிக்கும் தமது சுபாடியாகிய கோபால கிருஷ்ண சாஸ்திரியவர்களிடம் மேல் நடக்க வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுமா இருக்கியா பித்தனர். அவர் அங்குள்ளே, சாஸ்திரியாரைத் தமது சமஸ்தானத்திற்கு வரவழைத்து அவருக்கும் அவருடன் வந்த பிராமணர் களுக்கும் மானியங்கள் விட்டனர். அக்கா-லேற்பட்ட செப்புச் சாசன மின்னு மிருக்கின்றது. தசரா பண்டிகையும், தக்கினு மூர்த்தித் திருவிழாவும் சதாசிவப் பிரஹ்மேந்திரர் கட்டளைப்படி நடத்தப் பட்டன. சதாசிவப் பிரஹ்மேந்திரர்

எழுதிக் காண்டித்த விடத்தி லுன் ஸ் மணைலை அரசர் கொண்டு போய்த் தேவஸ்தானத்தில் வைத்துப் பூஜித்து வருவாயினார். அஃப் திப்போதும் பூஜிக்கப் பெற்று வருகின்றது. சதாசிவப் பிரஹ்மேந்திரர் புதுக்கோட்டைக்கு வந்த நாள் முதல் தேசம் செழிப்படைந்ததுடன் தொண்டை மாண் சக்ரவர்த்திகளும் கீர்த்தியும் பெருமையு மடைந்தனர். இக்கானசத்தில் இவர் நெடுங்கால மிருக்கவில்லை; ஆனால், யதேச்சை யாகத் திரிந்து கொண் டிருந்தனர். அப்படித் திரியுவும் காலத்தில் ஐரோப்பாவிலுள்ள துருக்கிதேசம் (Turkey) வரைக்குள் தன்றனர். பிறகவர் நெடுங்காலம் சமாதியி விருந்தனர். அப்பா லொருநாள் அவர் யான் மிதுனரவி ஜேஷ்டசுத்த தசமியன்று பரிபூரண மடைவே ணன்றும், அன்று காசியி விருந்து ஒரு பிராமணன் பாணவிங்க மொன்று கொண்டு வருவானன்றும், நெருநிலுள்ள பிராமணர்க் கிடத்துச் சொல்லினர். மேலும், அந்தப்பாண விங்கத்தைத் தமது சமாதி பக்கத்தில் பிரதிஷ்டை செய்து கோயி லொன்று கட்டும்படியும் ஆக்கியா பித்தனர். குறிப்பித்த நாளில் காசியி விருந்து ஒரு பிராமணன் பாணவிங்கத்தைக் கொண்டு வக்தான்; அன்று சதாசிவப் பிரஹ்மேந்திரர் தமக்குத் தொண்டிவைத்த சமாதியில் தாமேயிறங்குப் பரிபூரண மடைந்தனர்.

அவ்வுரிலுள்ளார் சமாதிகட்டி அதன் பக்கத்தில் கோயிலை யுங் கட்டிச் செய்யவேண்டிய கிரியை யெல்லாவற்றையுள்ள செய்துமுடித்தனர். இவர் அதே காலத்தில் மூன்றிடத்திற் சமாதியாயினார்கள்று சொல்லப்படுகின்றது; ஆனால், நெருநிலுள்ள சமாதிதான் தென்னிந்தியாவிற் பிரசித்திபெற்று விளங்குகின்றது. அந்தச் சமாதிக்கும் கோயிலுக்கும் வேண்டிய ஜெலவிற்காகத் தொண்டமான் சக்ரவர்த்தி விஸ்தாரமாக மானியம் விட்டிருக்கின்றனர். இப்போதும், சதாசிவப் பிரஹ்மேந்திரர் குருபூஜை வருடாந்தோறும் புதுக்கோட்டை ராஜாங்கத்தாரால் நடத்தப்பட்டு வருகின்றது.

தொண்டைநன்காடு சான்றேருடைத் தென்றபடி இவ்வரிய மகாத்மா தொண்டைநன்காட்டில் வாசஞ்செய்து தம்

ஒடைய ஞான சிலமிகுதியால் விளங்கியிருந்தனர். யாவரும் வரை அப்போதன்றி இப்போதும் பூஜித்து வருகின்றனர். பூஜ்யராய் ஸ்ரூங்ககிரியி வெழுஞ்சறுளியிருந்த ஜகத்குரு சச் சிதாந்த சிவாபிவை ரைசும்மாரதி சுவாமிகளவர்களும் சதா சிவப் பிரஹ்மேந்திரரைப் பூஜித்திருக்கின்றனர்.

இப்பிரஹ்மேந்திரரை ஜகத்குருவே துதித்தாரௌளின் நாம் அவரது பெருமையையெடுத்துச் சொல்லுதலமையுமோ?

சதாசிவப் பிரஹ்மேந்திரர் திருவாய் மலர்ந்தறுளீய சிரதங்கள்:—

1. பிரஹ்ம சூத்திரவிருத்தி.
2. பன்னிரண்டுபால்வத்துக்களுக்குத் தீபிகைகள்.
3. ஆத்மவித்தியா விலாசம்.
4. அத்வைதாசமஞ்சரி.

பூந் சதாசிவப் பிரஹ்மேந்திரர்

சரித்திரச சுருக்கம்

முற்றிற்று.

•—•—•





காலை குத்துவை ஒட்டுப் பிடி



വാര്ത്ത നൃജിത വന്മരത്തോ
വും കരമോ ചെല്ലുത്തു |

2 நயார்த்தி வெங்களிடம்
2
2 மலை காட்டம் உறைச் || க||

குவந்து குத்தும் வை
எரங்கிலே ஒரு வியாலை ஜாதி ஏ மர பூ
யாவு ராமா ராமஃ
வராவங்களை ராதா கெலவுதி ||

வெட்டுவது விதம் குறிப்பு
உண்மை வீரவாக வருஷிக்கு

മാർക്കറ്റ് ടൈപ്പ്

ஷ்வதாகம ஸ்ரீவாரபிவலை ஓ ||**க**||

குவீரத்திலை வராய்த்தயர் விவெகா
ஏ ரீகூட்டுவிரந்தரகூட்டுவில்லிவெஸி |

குவெட் கடி பாவரஸ் ஸென்ட் வில்லை ஸ்டீப்

“**സരവി ഓഡിറ്റുച്ച വാഗ്ദാന് 22 കിലോമീറ്റർ**” || 5 ||

காலை விலை மாசுட்டின் கவியரத்திலோ—

உச்சத்தோபி சவ நஃவும் வூர் ந எந்தி |

குடியூதை வைலி கஃ ஹு திவிலி கா 6க்

ஒடுத்துவதை விடுகவே || ८ ||

ஶரஞ்சாதிமோயநவதா ரெபாசுவீதூது^{தூ}
 வூபுவுதெ நிஜவாம் பொதேஶரிகொகா^{கா}
 வொபீசோராணுவோணிதூதீதெந வாங்மோ
 தெபோ நிஜோஹி தாலிதூதீ நிசோவாஉ^உ: ||
 ஹா ஹவாநி தி ஏபாலே நிஷாதேவாலி^{வி}:
 கது^{து}துதுதா டா கிமிசு^{து}தி ஹா ஹாவ:
 ஸாஜுதூஜவூ நிஜத்சவநிவோயதெநந
 வூயாதுதா விடாநாதிவ ஸாஜஹாவ:
 கமடுவூ நிதுவூ பவவோயதெநா^ந ஹுதீவ:
 வெகூர விதோவநி தி ஹு^உ பவித்துமாவ:
 வகு^{கு}வெகுதவூ வவாராதிடானாபுவங்கு
 தசோரதூ நாவ வெகுதா^ந வரிகா^{கா}பே நவ ||
 சுவாதக^க ஹுதிலய ஜாதவீவாந^ந:
 வெகு^{கு}நிசுமிவண வியளாநஹிகிணுதவீ |
 லீசோவித்தா தி கிதிசம் வரித^த: விசாவ^த:
 தபெ துவதீவகநிகா நயதெ கீதவீ | கூ||
 நிஜோதுகிசோ ஜாதுதுதய வகாவீ
 வவூதா^த நீதவீ நாவீ விவாது^தனை |
 ஸாஜா^ந ஹு^உதுகிகாணாதவீ ரஜாவெரது—
 வெசுவாதூரம் ஹவிதா^தவெதுகி கிணகாஷு^தக ||
 விசா வெநவெவீ விலூ^உது^ததெத—
 ஓரதெதவ வெநயதநாவோவதுகாஶ: |
 ஹாதெரூவவிசாவீவெது^தவிதீதுதெவச
 கொநா^ந ஶம்சிரஜ்தெந யநீலவெநா ||

‡ ஒழுகெட என்றும் பட முன்னு.

நாவி முத்துவஸரை நவராசா நவஸா—
உரூபூயடுதெலை தாலாதி தாங்கி விழாங் |

பழாகிட்டுத்தலிவைகை உத்தாஜாய
உயாவிகுறித்தவி முத்திலாவதெத மீ ||கு||

நன்கொடவி ஸஞ்சயங்கெநகதயா விலாதி
லமூரவுக்குத்தங் வட்டாநாஷங்காச |

உத்தாஷ்தியரவுதொடவிவ ஸஷ்திதீய
உரவெநலாதிவராஷவூநிஜாகஷிதோஷாச
குமூரகாதாம லாவநவகு உதாதவகு—
உதுக்குவிலே உவிஜரங்கிதங்கீரங்கு |

தெநவாக ஸுங்கு விரதள ஸங்கவவிதாயா—
நாமூரகாதே தகிறுராரைவவராநஹதேவடு ||

உகுவடுபுதநலித்தூநாவுவூவவஸங்
தெவதநாநாநநியிறாயவிநஶகிவி |

விதூரததெ யதிவ விதாநாநிவாதுவிதா
ஸநாவிரோஹவதி ஸவடுதித்துக்கெயெவ ||

குமூரவிதவூஜாதுகஃ பூவியுரைநந
ஏதுதுதுபுதகதயா ராசிபுதுதெத நஃ |

ஈதுதுநினுதநுஹதயநகரமோநிராதா—
ஈயதிவேரலவதி கெவமுத்திதீயஃ || ||கஞ||

காநாவுதெதா வவராஸஸரிதாராவாங
கவஸாவதாவி உத விதவாதூர விசெஷங் |

காநலை விநாதி விராம ஸங்கவவூதெதவா
காநாநாநநுமி கொவிவிசெஷங்கெயங் ||

வெங்கலூருது வெஞ்சிக்கீட்டு தெள்ளுவிழா
விழாக்குவது அதிகி உமிழுத்து உதவப்படும்
வினா மூக்கஷ்டங்கிதாம் வீநிதாம் விலிக்கா
வெவெவதி வழக்கி யார் விரவிப்புயாகு : ||

வெவெ உமி வெரவை குவெஞ்சாவவொயெ
வார்த்தை காஜாக்கிதி வாவதிருதெயக்கு
கந்து காக்கு விடுதலை உருபுவாருமரு
உஸ்ரநவிது அதிகி நிப்பிராமணமுதுக்கு ||ககு||

குசூரத்திக்கூராண்ணலெடுதிரை வீடு காடவி
விசிரதாரைகாரவதூ நஜஹாதிஜாதூ |

நாநாவரவரவிவிது * விவிது தொவி
விது : ரெட்டு நவாலாவாவாவைக்கிழுபு ||

வெநிசுவெந்வாதகைவணி குருதுதகவா
உடெந்த கூறிடுவதிதுதி நிப்பித்தாயுது : |

ஒடுவெந்தியாதிகாவி ஸுவாஸநாலி :
பூரவர உடாவதிதி யாதுவிடுதாதூ || ||கா||

விழா ஸுந்தர விரவெதிதுவயீயது பெயைது
உரவாது ந உநிலிரங்காவளாவாதூ |

உங்கவு உராய்விரவநிரவை
வெவெவாதெவாத்திலிஹாவலிகூருமிரு : ||

ஏங்காங்கேவாநிலித்தீந்துஶாதுதகவு :
கொகா விடுசிசுதயை எது ! நாது யுகே |

குகாஶபெறுவாஸ்ராஸஷுஜநக்காஶம்
யுகாநல்லவெந்தக்கீது மாதுவைகே ||

* வரித்தி என்றும் பட்ட மொது.

குந்த விவரம் | புரையி விவரம்

ஒந்து விலூவு ஏற்றி சுரங்காலேவதி ஒடுக்கி
நீர்ப்பறிஷ்டு வெவ்வேஷ்டி ஏற்றிக்கூடாக்கால
ஒம்மை விழுவு ஏற்றிக்கூடாக்கி சீக்கிண்ணாக்கி

എന്ന് മന്ത്രിയാണ് റഫിലിക്കാർജ്ജത്വേത

ஸ்ருதி நூல் யோயித்து ஏன்னவது என்று ।

കുഡാക്കാട്ടിരാവ് മരാള

விவேகங்கிரு^{தீ}யிதா^சங்க^ம திருக்கா^நலூ^பவெ^ம?

சுலமங்கு-குவை ஜதிவிகாரி

காந்தவர்ஜா குவி நிர்வைவு வெள்ளுத்
கு

சுப்பிரமணியர் கலைநகர அரிசி விழுது

എംരക്കി നിന്മാദിവസം എഡുക്കുമ്പരംഗം ||

வெவ்வேறு காலை சூரியன் தீக்கிற வளர்வதை

விவோ ரவிசுபாந்தியகஸ்ரையர் வெதரி

நிலைகுட்டக் காரணமாகவோ சுரங்கெல்லோ

26 வாய்மைக்குணியிலதோத் தாவதுகூரவீ

வெவ்வேஜ்ட் மிகி ஸவக்ட்டெக்ட் விசெஷங்கி

എത്രയും ഉള്ളിയാസവിത്തുമാണ് ദേവ |

வித்தக்கமாயிதி வந்தாகுதொவிக்கும்

வெதுரவேந்தயஸ்வதா தாதுபெரிசீஸ்ருவி

புதுக்கூடம் விழுப்புவள்ளுநர்ஜுனமுருக

வெள்ளுக்கு மொவர்ஸஸ் கீழ்மறிக்கு ॥ १

வெந்தை^{கு}வரிசொலி^{தவித}வெ^{தமோப}
வ
கெ^{கு}ஜா^{கு}கா^{கு} நா^{கு}வ கீ^{கு}ஸ்^{கு}ஷ்மர^{கு}வோ^{கு}

கதைக்கி காயிகவிவெட்டுதழித்துதெநா உரு
உருவூக்கிவெசு கிலியுதெவ தயா வவா வி !

வாரிவூவெடயல்தி ராஸாயீஉருவேத—
ஸந் ஸாங் நவீவாம்பூதஸநிக்குஷா :
ஶபுத அயூருவூது நாட ஜநாவினி து
எனதாவதாவி ஒத்தவுவிதோநவாநிஃ !

வெவே லயாகாஉஜாதி நிர்க்குணைவி
நவூவிகவுநாவந்தயதொவேதி லீதி : ||

குதுக்கெதுதாவதி நுதுவி ஏ வூவவூ—
நாக்குதுதுருவிரநாவத்துத எவ யோகீ !

நவூது வகுதிதி நிர்த்தவாநவிதூ—
உாத்துனவ உக்கார உவந்தாய | கூ ||

உ. தெட்டாகிதொவே கவுலூ கவுலூ ஜநநா
நிதூருவஸரிசாஸிவ வி திதாநால வ : |

குபோகயங்கி + வுவிஜ்ஞாநதுஜா—
உதுக்கயாவி குயயா ந வாரிவூதொவே ||

உருவூ ஸாட்டேவதி தெநாது எநா லுமூ
லுமீ ஸாட்டேவதி தெநாது எநவந்தாடு

தீராக்கோ ஸாக்கி லுமீரியநதுரா ||

லுமீண்ணெய ஸாக்கி தாது தயா வியாநடு ||

வெயாயெசுதெநாவுவயம் முதிவந்தாதெந
விதிதுதெ ஸாக்கி தயா விருமலை தொவே

§ தீவிரக்கும் என்றும் பாட முள்ளது.

† உஜுபார் வின்மீல் பட்ட குறை.

வதை குறவிரந்துவரவூரெயூடுதெ
 உதீலவதூவி துவேவ உஹாஸுகாரஸ் ||நு||
 ஸுவூரநாலுதிரவூ நிராசிவெதுதூஸ்தீவெதை
 கூடூரநாபுங்கிவியமோ விட உதீலவகீ |
 வீவெஷாராது ராதுதாஸாயநாரநதூரே
 சுகிநதூராகவிஷயர வியயஸ் குடுவே ||நஞ||
 வெவாதுதுதாவராதுதொ மீ உநிவூஸுதயீ
 வாமிவாதாவாஜுதியதெதுவெயாராநாவெதை
 ரெயாதுவெவாவுவிலவு கூஷிதிரீராதுவி காய
 நியாரெணாய ஜாஷுதெது வதாரங்களெவ ||
 சுதுகீதுவெதுதுவாவியலுவாஜுதி—
 உதநாயகீ நிமுகாவிடதூ நிவெஷயரஸ் |
 வாராராதுவிடாவவா உஹாஸுவெவ
 உதஶவிகவுவஹாஜுதாநி உதெநாஹாரணி ||
 தகவாதாவிஞநரமோ உநிவூவாதுலளெவ
 வெவநாதெதூவி வாவஹாநவையாஜுவீ:
 வாஜுஜுதெதூவி யாராவி வதாஜாநஸ்
 ராஜா புஜாவிரந்தாயோகாஶஶகா வெவ ||
 வாமிரெதுதாஜிதுதஶாலாஸாலகாதுவிவெவஸ்
 ஸங்வதிவாஜு நலவெக்ஸ் வராஜாநாபுவெதை
 ஜாதுமிஷாவூ யநவஷுஜாவிவெதெகை—
 ரதூசுஷானாவி வநவெவாவாஜுஷிஹாநஸ் ||
 சுசவைஜாலபிகவங்வாதுரவாதுவா
 லாஜாநனவவாராஷு: ராசிராஜிவெதுதி |

கி கிளவு) என்றும் பாட்டுள்ளது.

கிஂவாஹி தாண்டிகாடு ஹ்ராஸ் தந்தால் பாஜம் ஏஃ
 தக்ஷ*விளை வானி யீலோரி ஹத்து பாளிவெடு ||
 சூரைக்கட்டு ராசிவாகவஶாம்வெடு ந
 கீஸாதி நிஸ்தி தாராவியிராது வெடு ||
 அாதாஞ்சா ஏடு வாரிட்டன விதூ சுநீ நொ
 ஸ்தீ வரது நஹி விதீதி தி உபீ வீதொடவி ||
 குஞ்சு வாறு ஏராடாய்து தமா ந பராஸ் —
 நக்கிடு தெ வாவநடாது தூ பாவெகஃ ||
 யீரஃ கிழா ஹவங்கவெ வி ஜிலெயகாந்தி :
 அது ரீலிஃ பூதூதி தொடவி நஹி குவை ஹாக்
 பூரவங்கவாவிலவு வாராது பதொடவி
 யீரங்காஜயதி உ, ஜாதி தாயத்கவுடு
 ஹ்ரீவெஷு லு லு தத்தாப் பாரா வெஷாவியா
 தூ வெஸ :
 தக்ஜிது யாவா நகவிராஜயி தாமஹி நாமாடு ||
 குஞ்சு நிதூர பிரா சு நிஜாது தகவூ
 நஹா நிவ வாவநிதா விதீ யெஷு யதெது ||
 லா ஏநாக் காதா ஶரி து விய நியிடு நஹி
 கிஂவா வங்கவக்கு வணதூ பார்க்கொது
 குசிக்குது வெஸு ஹிடா நகா யு யாவ—
 உாசிருதி காஃ ஶாலு ராணா வெயாவிஶாக்கி ||
 ஹாயீ நிதெ வா ஹா ஹி ராஜ நி தவூ ஹா தூ
 வெதெவி வெயங்கவெது தூ தாஸு யகேஞ்சாநு ||

*க்ஷாபூத என்றும் பாட முன்கு

கூத்துநடவெ நகாதீதா ஜாத : மூஸங்கிர
 ஜீவெரைந்திருக்கவிக்குக்கணாதா உமிரை
 நெகாஞ்சி நிட்டுஏவிரைக்காவெலூவாவ
 வை வெறைவகைவரைஏவா பாரிவுனைடுவெலி
 வையைவையாவிலைக்குமிகு
 ஸ்ரீ விவேஷா நிவேஶத : |
 வாசா நாமா மொதீநோ
 ரைஜீவாநாலை நாக்குயா ||
 நாமாவாயீவெநை
 யை வெந்தாவெநாஞ்ஜரீ |
 கூத்துநடவெவிதுவாரிதி—
 ராத்ரெணா நாநாநைதா ||
 ஹவரோநவைளாந்து
 வாதா கூடாளைவர நின்றாலாவாவெள
 வீரவைநைதுதுப்பிகாங
 விதாதிநாநாகவிஃ கரை வையி
 கூத்துநடவெநாநைதா வாரிவுனைடுர
 ஸ்ரீவா : ஸ்ரீவா : ஸ்ரீவா :





அந்துவிதாசமஞ்சரி மூலமும் உரையும்.

—१०८०—

அவதாரிகை.

சதாசிவப்பிரௌஹ்ம மெண்ணுங் துருநாமமுடைய ஆசாரியர்
 * பரமசிவாந்த ரெண்ணுங் தமது குருப்பிராதத்தினுற்
 பெற்ற சுவானுபூதியை யுலகத்தின்கண் வெண்டேலா
 ரும் பெறறுக் கிருதாத்தர்களாக வேண்டு
 மென்றுள்ள கிருபையினால் அனேகம்
 பிரகரணங்களை செய்தலுக்கிறகித
 துப் பின்னெரு சமயத்தில
 இலயவிட்சோது நிவர்த
 தகமாயுள்ள நிருவி
 கற்ப சமாது
 யானுஷ்டி
 டானத்திற்
 சுபாவமாய்விளங்கா
 சின்ற அகண்ணைக ரசானு
 புதியினை சிரதிசய தருப்பு
 யடைந்திருக்க முழுட்சூணங்களி
 னது புண்ணியபரிபாகததையே விக்கிருக்.
 மாகத தரிததெழுந்தருளிய விக்கிட்செபபவர
 மூர்த்தியின து ஆக்னையினுலாரப்பிக்கப்பட்ட அந்
 துவிதாசமஞ்சரியென்றும் பிரகரணஞ் சம்பூர்ணமாகும்
 பொருட்டு பேதா பேதப்பிராந்தி நிவர்த்தகமாயுள்ள
 அதவிதீய சொருபத்தையே கணபது யாகத்
 துதி செய்தல்.

* பரமசிவேந்திர சாஸவதி.

அத்துவிதரசமஞ்சari.

சோரா மத்துவித மேயுண்மை யென்றுமிக்கு தெருட்டு
ந்துபி, பாராநாக்கயவுருவ நரவுருவம் புணர்வடிவம் பரிந்து
நாத்தி, யோராநம் வரமோந்து நல்துமிகிக்கி னேசனேள
நிதயத்தின்பா, னேராந மத்துவிதந் தனையறியும் விசேட
மேலா நிகழ்த்து வானே. 1

போழிப்புரை—இயாதொரு பரமேஸ்ரவரன் ஹனது
யோகமாயா ணவபவத்தினால் வயாகிருத அவ்வியாகிருத ரூப
மான சகலப் பிரபஞ்சத்தையு நிர்மாணங்கு செய்து வேதப் பிர
மாண பூர்வகமாக வன்னுச்சிரம தர்மாதி நியமங்களையும் பிர
காசிப்பித்து சில விஷ்ணுவாதி மூர்த்தியாயுர பிரகாசிக்கிருஷ்ண
அந்தப் பரமேஸ்ரவரனே அத்வைத ஆத்மஞானாலுபூது
விக்கிணங்களெல்லா நிவர்த்திப்பித்து வேதார்த்தமான பரமாத
வைதானந்தாலுபூதுநியை முமுட்சு ஜனங்களுக்கு விவேக
பூர்வகமாகப் பிரகாசிப்பித்துதனை யடைவதற்கு கைட்டிக
பிரசரியாதி விரதமே சாதனமென்று காண்பிக்கும் பொரு
ட்டு நாகாரத்தையும் விவேகி புருஷன் மிருகம் போலே
சஞ்சரிக்கவேண்டும் மென்பதைத் தெரிவிக்கும் பொருட்டு
மிருகாகாரத்தையுங் கொண்டெழுந்தருளி வந்த வரதராகிய
விக்கிணேப்ரவரானா பரமாத்வைதாலுபூதுகிப் பிரதானமா
யுள்ள சகல சுருதி யுத்தி யனுபவங்களையு மென்திருதயத்திற்
பிரகாசிப்பிக்கக் கடவர்.

கருத்துரை—சஜாதீய விஜாதீய சுவகதபேத ரகிதமான
அத்விதீய ஸ்வரூபமே தானையிருந்துள்ள வுண்மை வஸ் திது
வெணக் காட்டும் பொருட்டும் அதனையடைந்த யோகிபுரு
ஷன் பேத பாவமின்றிச் சித்ரகாசனைய்ச் சஞ்சரிப்பனென்ப
தனின் பொருட்டுங் கஜமுகக் கடவுளை திருஷ்டாந்தமெனக்
கூறியதாம். 1

(அ-கை)

இஷ்ட தேவதாத்துதி வியாசத்தினால்கல வேதாந்தரகசியார்த்
தத்தைச் சாமான்யமாகத் தரிசிப்பித்து அதின் பிறகு
நாற்பத்தினாலுக்கோகத்தினாலும் பரமாத்மைவதானு
புதிரகசியார்த்ததைக் கூறுவான் ரெட்டங்க
அஞ்ஞான விலாசமான ஜீவேப்ரவர ஐகத்
பிராந்தியானது விவேகஞானத்தினு
லன்றி நிவிர்த்தியாகாதெனத
திருவ்தாநத பூர்வகாமாகக்
கூறல்.

எத்திசையும் பத்திபாயந் திலங்குறுமூன் வாயில்புண
ஷேஷ்கண்ணுடிடா, பித்திமனை தனைமருவு பாலனுக்கு வெளி
வருதல் பேருவன் பாம்போற், துத்திரக்கற் பனையமயமாய
மிகப் போலிபல் வகையுருவங் கோண்டு வேறு, மத்திரவந்த
ஞான மதை மருவுபுரு டனுக்குழுத்தி யடைதல் வன்பே. 2

(போ)—ஊன்கு திக்கிலும் பிரதிவிமபிககப்பட்ட ஆவிர்த
கபாடத்தையுடைய முசுர கிரக மத்தியத்தை யடைந்து
பரிப்பிரமிக்கானின்ற பாலகனுக கதினின்று வெளிவருவது
பராத்தைமாயிருப்பது போல அதை யார்வசனீய அஞ்ஞான
வத்தியாச விலாசமான ஜீவேப்ரவர ஐகத்பிராந்தியையுடைய
சமுச்சாரகாராக்கிருக்கத்தையடைந்து தொந்தவியாமோகத்தினால்
பரிப்பிரமிக்கின்ற ஜீவனுக்குப் பரமேப்ரவராவதார ரூபராணிய
சற்குருமூத்தியின் துபதேச ரூபமான மகா வாகங்யார்த்த
விசாரத்தினு ஒதுக்கான்ற பிரஹ்மாதவைத ஞானத்தினாலனு
மி அஞ்ஞான தறகாரிய ரூபமான காமகாமாநி ஸம்சார பந்த
த்தினின்று முத்தியானதொரு ஊனுஞ் சுலபமாகாது.

(க)—படிகமருடத்தை யடைந்து மார்க்கங் தெரியாமற்
பிரமிக்கானின்ற பாலனுக்குத் தயாஞ்வாணிய புருதங்கு துவாரங்
திறந்து விடுவது போல அவித்திபாந்தகார மோகத்தினாலே
சமுச்சாரப் பிராந்தியிற் பிணைப்புண்டபிரமித்த ஜீவனுக்குக் குரு
வுபடீதசானுபவஞானமே நவீத்திக்கேது வென்பதாம். 2

அந்து விதரமஞ்சி.

(அ-கை)

சாதனசதுஷ்டய சம்பங்கனை அதிகாரி புருஷன்
சற்குருவுபதேசத்தினால் விவேகஞான மடைந்து
ஆவண்முத்திப் பதத்தை யடைவனென்பதைத்
கிருஷ்டாந்த பூர்வகமாகத் தெரிவித்தல்.

சோர்க்காற்கோடியவா ரணீயவழி யின்யண்மீத
துயாகூர் பூமா, ஸ்ரகஞ்சேரி தன்றுாகை நன்குதெரிந் தோன்
மோழியா னேரு மாறு, சாடர்நற் சாந்திழுதற் சாதனங்க
ணிறைந்துமிகச் சிறந்த பூமா, ஜோற்சப் தநுநாத ஸ் மோழி
யாற்றற் பதநிலைய நேரு வானே. 3

(போ)—காங்கார தேவஸ்தனைகிய ஒரு புருஷன் தனது
தனத்தினை அபகரிக்கிறதற்காக வந்த சோர்க்கால் தனது
கள் அபகரிக்கப்பட்டு அவர்களால் பத்த சேத்திரங்குப்ப பதத
பாதனையப் பத்த கருவுபத் தூக்கமான வனமத்தியத்தையு
மடைவிக்கப் பட்டவனுப் யாதொரு சகாயமுமின்றி வெகு
வித துக்க பயத்தினு ஹசசுரமாக விலாபனங்கு செய்யுங் காலத்
தில் காகதாலீய சியாயம் போலததெய்வகதுயால் வந்ததுப்போல
பதேசத்தினால்நிச் சுவதேசமான தடையப்படாதது போல
அவித்தியா காமாதி கள்ளர்களா லானாந்தாலுபூதி யென்னு
தனத்தையும் பரிசொடுத்துக் கிருக்கூக்குரோசுக்கு ரூபமான
பாசங்களாற் பந்திக்கப்பட்டு விவேகத்திருஷ்டியுரின்றிச் சம்சா
ராரண்ணிய மத்தியத்தில் ஆச்தியாத்மீகாதி தாபங்களா
னிரம்பவும் வெதும்பி உமுசார சுபாவாலோகனத்தினாற் சாதன
சதுஷ்டய சம்ரண்ணனுப் குருசாஸ்திரோக்த மகா வாக்கி
யார்த்த விசார ஜூஸ்னியமான பிரஹ்மாத்தமயிக்கிய ஞானது
பூதியினால் நிசருபமான அகண்டானந்த பதமானது விருத்
தித்துவய நிவிர்த்தியனத்தா மடையப்படுகிறது.

(கு)—அவித்தியாபந்த நிவிர்த்தியை யிசுத்த அதிகாரி
புருஷன் சற்குரு கிருபையால் சிரத்திசய திருப்தனைய்ச் சீவன்
முத்தியை யடைவனென்பதாம். 3

(அ-கை)

காந்திருத்தாதி தர்மவாகைய புருஷன் அகண்டாடகரச
பூமபாவத்தை யடைவதெங்வனாவ கூடுமென்றுள்ள சங்கையை சிவிர்த்திப்பிக்கிறதற்காகப் பா)

கிருத பரிகார மென்றும் பிராப்தப் பிரா
ப்தி யென்றுமூன்றா ந்யாயத்தினுற்
கூடுமென்ற திருஷ்டாந்த பூர்
வகமாகத் தெரிவித்தல்.

நிருபனுடைக் குமரனுக்குத் தனதான துத்துவத்தை
நீகழ்த்தலாலே, வநுகயவ நீரீ மைகழை எக்கழுப்பில் வாயக்கு மாபோற், சோநுகை வோநுபோநுறீ யேஷ்
சோல்துருவுபநிடதச் சோற்களாலே, மநுவுகநுத் துநுத் துவ
மாயந் தோநுகுமேயப் போநுணேரே வாயக்கு மன்றே. 4

(போ) — சில துவ்ட ஜனங்களால் வியாமோகிதனுயச்
சாத்தியாந்தர பாவத்தை யடைந்திருக்கிற ராஜுகுமாரனுக்கு
ஆப்த ஊக்கிய பூர்வகமான தனது ராஜுகுமார சுபாவஞானம்
நிஷ்டிரதி பதமாப்ப பிரகாசிக்க நீசத்துவ சிவிர்த்தி பூர்வக
மான ராஜுத்துவப் பிராப்தி கிடைப்பதுபோல சோதி தத்துவம்
பதார்த்தனுயச் சுரோதாவாகைய நீயே அகண்ட சிதாநந்த
பூமார்த்தனென்று குரு சாஸ்திரோபதேஷ்களால் தேகாதி
யகம்பாவ முத்தனுக்கிய ஜீவனுக்குக்கர்த்துருத்துவாதிப்பிராதி
நிவிாத்திக்கிறத; அத்துவிதானுபூதியுட தானே பிரகாசிக்
கிறது.

(க) — கற்பிதமான காந்திருத்துவாதிப் பிராந்தியை
வித்தையென் ரமியுமிடத்தில் அகண்ட சிதாத்மஞானங்
சுபாவமாப் வினங்கு மென்பதாம். 4

(அ-கை)

பரமார்த்த தத்துவம் வீசாரிக்குமிடத்தில் பந்த மோக்ஷ
வியவகாரங்கள் பிராந்தி மூலமென்பதைத்
திருஷ்டாந்த பூர்வகமாகத தெரிவித்தல்.

திரமைடி மைந்தனுக்குத் தேகழுத லாங்குணங்கள் சேற்
தறுறும், புரையறும் குணங்களோலாம் போன்றுதறும்
வெட்டவெறும் பேர்ய்யாமேன்னப், பிரமமயக் கூடத்த
நித்தசுபபோத்தனுப் பிராந்தி யக்குத்தி, துரயநுவு பந்தமுந்தி
யேன்பதும்புள்ள மயக்கத்தா லோளிரா நிர்தும். 5

(போ) — சிர்விகார சத்தியஞானைந்த சைதன்ஸிய
மூர்த்தியாக்கய பிரத்தியநாதம வஸ்துவுக்கு சுவாஞ்ஞானத்து
ஞீல் பகதஞ் சமபவித்த தென்றும், சத்துவஞானத்தினால்
பகத சிவிர்த்தி சித்துக்கிறதென்றுமுள்ள வியவகாரமானது
மலசி மைந்தனது சர்வ சவுந்தரியாகி யர்ணனமும் அவனது
மிர்தி வியவகாரமும் போல அஞ்ஞானப் பிராந்திமூலமாகக
யால் வாங்மாத்திர கற்பிதமீம் யாகும்.

(க) — பந்தமோட்ச மிரண்டும் பிராந்திகற்பாதமே யன்
றிப் பாரமார்த்தத்தி வின்றெனக் கூறியதாம். 5

(அ-கை)

தத்துவ திருஷ்டியால் விசாரிக்குமிடத்தில் நிலிவியூ
மான பந்த மோக்ஷ கற்பனை ஜூபாதஞானிகளுக்
கேயன்றிச சம்சய ஞானிகளுக் கிண்றென்
பதைத் திருஷ்டாந்த பூர்வகமாகக் கூறல்.

தேரிகிள்ற துறைதிமிரம் பேயாக வசீசமிக்கி சேறிந்
தோ னுக்கே, யேகிள்ற விளக்கொளியாற் கண்ணுற்ற லாங்க
கதுதானியக்குத் தோல்லோ, தீரிகிள்ற வலிசார திட்டியினு
லுண்டெனக்கோல் சேகங்க வோல்லாம், புரிகிள்ற வுண்மை
விசாரத்தினர்க்குத் தீர்ச்சிலுமே பூஜு தன்றே 6

(போ) — நிரம்பவும் பயசீலஞ்சிய புருஷத்துக்கங்காரமே மிகவுங் தடித்துப் பிசாசாதி ரூபமாய்க் கண்டாலும் அதனைத் தீபத்தோடுங் கூடிப் பரிசோதிக்குழும்போது நீங்குவது போல அத்துவ திருஷ்டியினால் ஜீவேப்ரவர ஜகத் விஷய பங்க மோகாந்தி விவகாரமானதனுபவிக்கப்பட்டிருந்தாலும் தத்துவ திருஷ்டியால் விசாரிக்கும்போது காலத்திரயத்திலும் பிரத்யக்தத்துவ வெதிரிக்தமா யாதொன்றுமில்லை.

(க) — ஜீவேப்ரவர ஜகத் சுபாவத்தை விசாரிக்குமிடத் திற் பிரத்தியக் கைதன்னியத்தைத் தவிர வொன்று மின் ரெண்பதாம். 6

(அ-கை)

சர்வமுஞ் சின்மாத்திரமென்று திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

போற்று மோரு சிற்சோதி தானேயின் வலத்துரவாயிப் போலியா நிற்குந், தேற்றுமூற வாராயின் வேறுபோறு
வோன்றேனுத் சேறிவ தில்லைத், தோற்றுமயற் கத்திராஜ
மாம்பழுதையல்லாது துன்று சர்பிப்புத், சாற்றுநவே ரேந
போருடா குதுதற்கேவ் வாற்றுவுந் தக்க தாமே 7

(போ) — உணன்னியாதீன சத்தாப்பிரகாசச ரூபமாய்ச
சர்வ சத்தாய் ஸ்புரணை வேதுவாகிய பிரத்தியக் கைதன்
னிய மொன்றே தேகேந்திரியாதிப் பிரபஞ்ச ரூபமாக விளா
ங்குகின்றது. அந்தச சிற்பிரகாசத்தைக் காட்டிலு மன்னிய
வஸ்துவானது விசாரிக்குமிடத்திற் காலத்திரயத்திலு மில்ல
வேயில்லை. விவர்த்தாதிவிஷ்டானமாகிய ரச்சுவைக் காட்டிலும் அதனிடத்தாரோயிதமாகிய சர்ப்பமான ததிஷ்டான
ரச்சுவைக் காட்டிலு மொரு விதத்தினுலு மன்னியமாகப்
பவியாததுபோ வறிக.

(க) — சர்வாதிவிஷ்டானமாகிய ஏற்போதத்தைத் தவிர
ஆரோபமான சுத்தாதி யென்று மின்றனக் கூறியதாம். 7

அ-கை

சேதனு சேதன ரூபாகிய விப்வத்தை வியவகாரப்
பிரீயாசனது போக்கிய மென்று சொல்லுவது
சிர்விஷயமாகி மனத் திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

திறப்படவி தேனத்தோன்று நூல்மேலாம் பிராந்தி
மாத் திரமே யேன்று, முறப்போலிந்தன் வியமின்றிச் சுக
மயமா மான்மாவே யுண்மை யாதுந், சிறப்புறநின்றேளிரு
தலான் நூலமது முன்மையேனத் தேரிகே னேன்று, ஸறப்
புதுமை சுத்தியிர சிதத்தாற்றுன் னியனேவன்று னுகா ஞே
கோ.

8

(போ)—காரிய காரணரூபமான சகல சகத்தும பிரமை
விலாசமேயன்றி சத்தியஞான அகண்டானந்தாத்ம வஸ்து
சம்பந்தமுன்னதன்று. ஜகத்து வியவகாரமாத் திரத்தில் சத்திய
பாவமடையுமானால் எந்தப் புருஷன்றுன் சுதநிகா ரசதசதி
ஞேல் தனவானுக மாட்டான்.

(க)—ஜகத்து வியவகாரம் வாசனைப்பிராந்தியே யன்றி
யுண்மையன்றெனக் கூறியதாம்.

8

(அ-கை)

சகல ஜகத்துங் காலத்திரயத்திலு மாயா மாத்திரமே
யென்ற திருஷ்டாந்த பூர்வகமாக உறுதிப்படுத்தல்.

சௌல்லுநினை வறுபோது மற்றதேழி முன்றுமது
தோலைந்த போது, மில்லதுதா னேன்றுவு மில்வுலக மில
ஷுக்கின்ற திறும்புதாமே, யல்லத்தி சாமேனை போலு
மகேந்திசாலமான திங்குப், புல்லுறுமா யாவியினும் கற்
பிதுனேன்றுவுமிகப் போலியுமன்றே.

9

(போ) — நாம ரூபாத்மகமான சகலப் பிரபஞ்சமு மூற்பத் திக்கு முன்னும் பிரதீதிகாலத்திலும் * விநாசான்தரமு மில்ல வேயில்லை. ஆயினு மனிர்வசரீயாய் விசித்திர பேதபின்ன மூர்க்க காண்கின்றது ஜங்கிரசாலிகணது மாயாவிசித்திரத் தினை ஹண்டாகிப் பிரகாசிக்கின்ற பிரபஞ்சவிலாசம் போலவா மென்க.

(க) — சகல ஐந்த்து மித்தையாகத் தோற்றுகின்ற தெனக் கூறியதாம். 9

(அ-கை)

ஆத்ம பேதமு முபாதி நிமித்தமேயன்றி வாஸ்தவமன்
தென்பதைத் திருஷ்டாந்த பூர்வகமாக
உறுதிப்படுத்தல்.

இந்துதினாந் துவிதயகன் றிருந்திட்டினும் புருடனுக்கிழிக்கிசைதற் கண்ணில், வந்து வையுந் தீங்மயினுற் பலவடிவந் தாஞ்கி வயங்க லேய்ப்ப, நந்தலில்சள் மயப்புமா வெனுந் சோநுப மேர்ன்றேனு நானை வாகிச், சந்ததந்தற் கற்பித மாந் தமப்பட்லக் கூட்டுறவாற் றயங்குமன்றே. 10

(போ) — சஜாதீய விஜாதீய சுவகதபேத ரகிதமாய் அகண்ட சிதாந்த ரூபமாகிய பிரத்தியக்காத்மா சுவாசிரய விஷயமாகிய வவித்தையோபாதி யத்தியாசத்தினால் நானு ரூபமாகக் காணப்படுகின்றது. சேத்திர தோஷத்தினால் புருஷனுக்கு ஏக ரூபமான சங்கிரன் நானுரூபமாய்க் காணப்படுகின்றது போலவாமெனக் கொன்க.

(க) — ஏகமான சிதாத்மவஸ்து அனேகமாய்க் காண்மது அவித்தியாத்தியாச பேதத்தாலெனக் கூறியதாம். 10

(அ-கை)

சம்சார சக்கரப் பிராந்தியானது அத்துவிதீ
யாத்மாபரோக்கு ஞானமுடுதியினு லன்றி
நிவிர்த்திக்கப்படமாட்டா தென்பதைத்
திருஷ்டாந்த பூர்வகமாக
உறுதிப்படுத்தல்.

மட்டற்ற வெறும்பிரமை யால்விரிந்து திரநாளுமநாவா
தான், கட்டப்புன் புவளவாடங் கோள்ளிவட்டந் தனையுற
ழகி காணல் வேண்டு, முட்டற்ற தேயவகதி யாற்பிரமை
நட்டமேழன் முந்துமாறுற், ரூட்டத்தின் புவனாமது முன்னட
போற் பின்னாலுந் தோன்று தன்றே. 11

(போ) — அந்தக்கரண வியாமோகமாத்திர ஜன்னியமாய்
நகவரமாயிருக்கின்ற சமுசார சக்கரமானது கோள்ளிவட்டம்
போலத் தாபமாத்திர ஏதுவென் றறியத்தக்கது. தெய்வா
தீவாகச் சித்தவியாமோகம் நிவிர்த்தியாகுங்காலத்தில் சித்த
மூலமான துவைதப் பிராந்தியும் நிவிர்த்தியாகு மென்க.

(க) — அத்துவிதீய வலைபவ ஞானத்தினாற் சித்தப் பிரா
ந்தி நீங்குமென்பதாம். 11

(அ-ங்க)

ஞானநிஷ்டன் உத்தான காலத்திற் சகத்தைப்
பிரதிபாமாததிரமாய்க் கண்டிருப்ப
ணென்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாக உறுதிப்படுத்தல்.

நிலைமையிலா விவிவுலகங்கி கந்தர்ப்பா நகாம்போ ரீக
ஏற்றேங்குந், தலையைகேறி ஞானமேனும் போய்ப்புண்ட
வம்பரத்திற் சாலத்தோன்று, மூலைவகல் வேமக்கான்ம
வுணர்வுத்திக்கிண் வேயிலேரித்தா லேழியுமின்போன்,
மலைவுசேயு மந்த விந்த வுலகமேலா மக்கணத்தின் மறை
ந்து போயே. 12

(போ) — சிதாகாச ஸ்வரூபத்தில் அவித்தியாரோபமான
சகல ஜகத்தும் விவேகஞான திருஷ்டியினால் வாதுக்கப்பட்டுத்
தகதபடாதி போலப் பிராரத்தக்கையமட்டும் பிரதீதி மாத்திர
மாய்க் காண்கின்ற தேகாதிப்பிரபஞ்சதைக் கந்தர்வ நகரம்
போல வறிந்து விவகரிப்பன்.

(க) — சகலப் பிரபஞ்ச வியவகாரமு மிரசு சர்ப்பம்
போல வாக்கு மாத்திர கற்பிதமெனக் கூறியதாம். 12

(அ-கை)

துவைத் புத்தியை யழவாதன் செய்வில்
அகண்டகரசாலுடுதி சேவிக்கு
மென்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்

ஆரோபமான ஒகத் தடங்கவடவிலோடுகீது மந்த்
திறத்தாறி, சீராநு நமது சிந்தகீ சிவாயுமே யாகிந்தி சேட
மாதும், போராநு மந்தகையும் பராசிரேந்றுப் படுத்தியிற் புண
ரா தேங்று, நோது மீல்லாமற் கேவலந்தா ரேஞ்சே
யாய் நிகழு மன்றே. 13

(போ) — தனது விரோதி சம்மாரததினாலும் யானை
மாவுத்தனது நாசத்தினாலும் மதோன்மததமா யேகமாய்ச்
சஞ்சாரிக்கு மத்தகசம் போல பிரவிலாபன சமாதி யப்பியா
சததினால் அவித்யாரோபிதமான தேகாதி துவைதப் பிரபஞ்ச
நிவிர்த்தி வரும்போது சித்தமானது பிரத்தியக் கபிண்ண ப்ர
மாதம் சொலுபமாகப் பரிசேஷித்து விளங்கும்.

(க) — மனன நிதித்தியாசன புத்தியினால் அவிததையா
கற்பிதம் நீங்கில் அகண்ட சுபாவ ஞானாலுடுதி விளக்கமா
மெனக கூறியதாம். 13

(அ-கை)

ஞான விவ்தனது சரீர நீங்குகின்றதற்குக
காலாதியபேட்சை வேண்டா
மென்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

இம்பந்த லிள்ளேழிக வலதுறைக சசியநக்கை னிருக்கு
மட்டும், விம்பமயச் சித்துநவாயு விளங்குமெனக் கதனுலே
விசேடமேன்னே, கும்பமிப்போ துடைகவள்றிச் சீரகால
நிலைபேறுக கும்பம் பம்பு, மய்பாத்தி னுக்கனுமாத் தீரமே
னும் விசேடமேப நனுது றுதே. 14

(போ) — ஞானக்கிளியால் தக்தமான இந்தச் சரீரமானது இந்த ஈஷணத்திலே போன்று மல்லது கற்பகால பரியந்த மிருந்தாலும் மதிழூர் சிதாகாசவடிவஞகிய வெனக்கு யாதொரு விசேஷமுமில்லை. கடாதிகளினது வெகுகாலத் திதி நாசங்களால் தினிடத்தில் வெப்பரிச்சின்னம் போலவிளங்குகின்ற ஆகாயத்திற்கு யாதொரு விசேஷ சம்பந்தமும் மில்லாதது போலவாமென்க.

(க) — சிதாகாசனான புருடன் காலாந்தருளதால் மித்தையான சரீரம் நீங்குகையைக் குறித்து “நியமாபேட்டைச் வேண்டாமென்பதாம். 14

(அ-கை)

விஷய சித்தையினுற் பிராணிகள் சமுசாரப்
பிராந்தியை யடைகிறார்களன்பதைத்
திருந்தாந்த பூர்வகமாகக்
கூறல்.

தங்குறுசிந் தனையினமுத் தத்திறுற் றேற்றுகின்ற நையற் கண்டில், வங்கனைமற் றவளேன்றே நீணன் வேய துயிர்த்திரவிது மவனைப் போலுந், சங்கற்ப மாத்திரத்தாற் பலவிகற்ப மாய்த்தோற்றுந் சகங்க வேல்லா, மிங்குச்சத் தியமேன்றே மந்தமதி யினன் வாளா வேற மாலும். 15

(போ) — வாகிய விஷயஞ் சத்தியமென்றுள்ள திடபாவளையினுற் காணப்படுகிற ஐசத்து பிரதிதி மாத்திரமா யிருந்தாலும் அதனைச் சத்தியமென்று கருதி மூடபுத்தியுன்னவன் மயக்கமடைகிறான். காமியானவன் நனது பாவனாருட்டியத்தினும் சாமான்ய விஷயங்களைத் தனது இஷ்டஸ்திரீயைக் கருதி பிரமிக்கின்றது போலவாறுமென்க.

(க) — சகல விஷயமுக் தோற்றன் மாத்திரமென்பதையறியாத மயக்கமே சமுசாரப் பிராந்தியென்பதாம். 15

(அ-கை)

ஜீவன் முத்தர்கள் பிராரத்த கஷ்யமட்டும்
விப்ரவத்தை மித்தியா சித்திரமெனக்
கண்டு நிச்சயித்தினுபவிப்பார்க
தென்பதைத் திருவ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

தானியல்பிற் ரஸ்க்ரையாயச் சுவிச்தூ எந்தமாயத்
தயங்குமேன்பாற், ஜுனியமா மோகத்தா லுங்டேஞ்சீ
சோற்றிமீந்தத் தோன்மை ஞாலுமனியவோ ரிடத்தினுமில்
காணப்படா தஞ்சுநுவே வடிவ மாது, மனியவி ஸ்ரோவி
யமே போலுமேனு வையமற மதித்து மியாமே. 15

(போ)—சுகல கற்பனுதிவ்டான பூதமாய் அகண்ட
சிதானந்த ரூபமாகிய வெம்பிடத்திற் பிராந்தர்களினது
அஞ்ஞான தோஷத்தினந் ரேகேந்துரியாதுப் பிரபஞ்சமே
ன்று யாதொன்று கற்பிக்கப்படுகிறதோ அதனை மற்றெல்லா
ஸ்தலத்திலுங்கண்டனுபவிக்கப் படாததாய் நிராகாரமாகிய
அஸ்தான சித்திரமென்று நிச்சயித் தனுபவிக்கின்றோம்.

(க)—ஆகாயத்திற் சித்திரமெழுதியது போலச சுகத்
பிராந்தியை யறிவதென்பதாம். 16

(அ-கை)

ஆரோபவிளாசங்களா வதிவ்டானமாகிய
சித்வஸ்து விகார சம்பந்தமடையா
தென்பதைத் திருவ்டாந்த
பூர்வகமாகக் கூறல்

வானிறம்போற் றிகழத்தி யாசபே தத்திற்கும் மறைபட்டாலு, குளகன மானபோருள் கண்டவோரு தற்கவையை
நனிநீங்கி காதா, லானழுபுப்பலச ராசரவி சித்திரத்தோ
டோன்றி னலுந், தானமரும்படவியல்பைச் சித்திரவத் திர
மென்றுந் தணைந் தீடாதே. 17

(போ) — அனேமாத்தியாச ரூபமான ஸ்வேப்ரவா சகத
பேதச்சிறுற் றிரோதான மடைந்து போல்ருக்குற பிரத
கியக் வஸ்துவான்து தன்து பேதத்திரய ரகிதமான அக
துவிக்கிய பாவத்தை விடுகிற்கில்லை. வெகுவித சித்திர
பேதங்களாற் பூரணமாயிருக்கிற சித்திரப் படமானது தன்து
படபாவத்தை விடாத்திருப்பது போல வெல்க.

(கு) — நாரணை காரியவகளினால் மறைக்கப்பட்டது
போல விளக்குவது வியவகார மாத்துரமென்பதாம். 17

(அ-கை)

ஞானங்கி சிற்றை யுடைத்தானவன் தூர்லப
நெண்றவனது ஞானலூபுத்தையைத்
திருவ்டாங்க பூர்வகமாகக
கூறுவா.

சத்தியசிரியக்குக்கனமா யக ஸ்திரமாயாந் தேனியோந
ஜாய்ந் தா நு மான்ம, சத்துவாய்த் துவவயோநுவ ஞனேங்
ஶே மிகத்தேவிவள் நாடையோன் றியிருப், போத்துடலிந்
தியழநலி யவற் றுயயல் வாத்தை டு ஸு நிற்கு, மத்த
மதி யினஞேன்றை தியானோஶே சங்கையற மதித்தன்
மானும். 18

(போ) — கோடியிலொருவன் ஆசாரியப் பிரசாதத்திற்குற்
சடவித விங்கங்களினாலும் சுருதி யாத்த விசாரங்கெய்து
சத்தியஞான அகண்டானங்க வட்சணமாகிய பிரத்தியக் தத்
துவமே நாலைன றறிக்கருன். அவித்தியா வாசனையினாலுள்ள
ஶாவகாச தோஷத்திற்குலும் அவுதீவகியாகிய புருஷன்
தேகாதிகளை நானெண்றறிந் தப்பமானிபது போலவென்க.

(கு) — தேகாதி வாசனையிலுள்ள பிழப்புக்கிண்கி பிரத்யக்
சொருபத்திற் பிழப்புள்ளதே ஞானங்க்கைக்குப் பிரயோ
சன மென்பதாம். 18

(அ-கை)

அத்தியாக்குஞ் சூத்சம புத்தபுர்ண பிரச்சன்
அதச்தவியா விருத்தி யுபாயத்தினால்
ஞானாலுடுகி யடைவத்தத் தீருஷ்ட
டாந்த பூவகமாகக்
குறல்.

சேங்கத்தோன் வேங்கத்தா ஸெதி நிகழம் போக்கே
காங்கிரத் தீர்த்து, கபிதகாயினர் தளிப்புனலைப் புனிதமுறு
மத்யான்கள் கைக்கோண் டாஸ்து, மஸ்து உதை வேறும் போய்
பதை யிலதேன்து ராத்தங்கிற் மாத் ராத்தார், போக்கி
னிய வேருசுறவு யை முனியார்த வாநுபவிப்பார் போலி
யுள் வாத்தே. 19

(பொ) — தேசேகத்தியாதி சுலப் பிரபஞ்சமு மாயா
மாததிரம் பன்ற ஸதாரியத்தினுங்கேகி செய்து சருவவிலட்ச
னாமாகிய பிரத்துயக்காலனந்தாலுடுகியானது இருதயத்தில்
விலேகி ஜ்ஞக்களா வடையப்படுகிறது. உத்சம புச்சிசாலக
னாகிய புருஷர்கள் உலலோல கல்லோலத்தோடுக் கூடிக்
காணப்படுகிற மாசிகாப் பூரவாகசதை விட்டு கங்காப பிரவா
சத்தை ஆசாயிப்பது போலவாமென்க.

(க) — தேகாதிப் பிரபஞ்சங்களே வியாகி செய்யுமடத்துங்கு
யதாதத வஸதுவாலை வடையப்படு மமன்பதாம 19

(அ-கை)

பிராகிருத ஒன்றுகள் பிரத்துயக் தத்துவதனைதக்
குரு மூலமாய் விசாரித்தறிக்கூர்க
ளிலலையென்பதைத் திருஷ்டாந்த
பூரவகமாகக் கூறல்

ஒன்றுத மணியதா மிகவேளிதாமினாத்தாது மோப்
பி லாத, நன்றான வம்பாந்தி னனிதோர்று ஞாலமேலா
நதுவித் தேங்குந், தனிதேஶார் பாவுமேழி லாத்துமதத் துவ

விரலி தன்னையேயோ, வாங்கிய மூடவை குலாக்கிரை யாத்
இத்து மதியா வன்றே 20

(போ) — சர்வ ஐகப் பிரகாசகாகிய ஆதித்தனைக்
கூகைகள் விழியின் குற்றத்தால் தெரிசித்தற்குற்காகஞ்
செய்யாததுபோல நித்தியாபரோட்ச சித்தமாகிய பிரத்தியிக்
காத்ம தத்துவத்தைத் தோத்மபுத்திகளாகிய அஞ்ஜு ஜனங்க
ளாதரிக்கிறார்க ஸில்லை.

(க) — அஞ்ஞான தோடித்தினால் ஆத்மப் பிரகாசத்தை
யிச்சிக்கவில்லை யென்பதாம். 20

(அ-கை)

தத்துவாஞ்ஞானமூலமான வன்னி தாஞ்ஞானமே
மூட ஜனங்களுக்கு வெகுவித ஸர்ஸார
தாபஹேதுவா மென்பதைத்
திருவ்டாந்த பூர்வகாமாகக்
கூறல்.

மன்னியவா னந்தவோளி வடிவமதாயிய நிகழ்ணியமிம்
மாஞா லத்தை, யன்னியமா மெனப்பாவித் தறிவில்லான்
பேந்தாப மடைவன் சீரி, மின்னியதி பாதிகளிற் றிருசிய
மாயிய மினிர்தருந்தன் மேனிசீ சாயை, தன்னினைவே ரேன்
றேண்ணி மாமோகத் தினின்முழிதுந் தனிசீசே யோத்தே.

(போ) — நிரதிபரயாந்த சத் சித் விலாசமாகிய ஐகத்தை
யாத்மப் பிரகாசத்தைக் காட்டிலு மன்னிய மென்று கருதிய
மூடன் வெகுவித சமூசாரக் கிலேசங்களை யடைகிறான்.
தீபாதியாசிரயங்களினும் றனது சரீரத்தைச் சம்பக்தித்துக்
காணப்படுகிற சாயயயை யன்னியமென்று கருதிப் பரிப்பிர
மித்த பாலகன் ரூபமடைவது போலவாம்.

(க) — ஆத்மாவை யஞ்சீமாவெனக் கருதிய மோகமே
தாப ஏது என்பதாம் 21

(அ-கை)

மாண்பினாலும் மாயா காரியங்களாலும்
ஆத்மாவிற்குக் காலத்திரயத்திலு
மியாதொரு சம்பந்தமுமில்லை
யென்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

மடமான மாண்பதனை துநுவமில்லாம் வகைகளாலே, தடமான வசங்கவோரு சீன்மயனைப் பேதிக்கீத் தகீக தன்றுந், திடமான மழைத்தானா தன்னுடைய துளிகளின் மேன் நியான்களாலே, யிடமான பகும்பதும் பத்திரத்தை நனைப்பவுறித் தென்கோ லாயே. 22

(போ)—அனிர்வசநீய அாதி யலித்தையானது தனது விலாசமாததிரங்களான ஆகாசாதி விகாரங்களால் அசங்க சித்து ரூபமாகிய ஆத்மவஸ்துவைப் பரிசுக்கமாட்டாது; வருஷதாரையானது தனது சலகணங்களாற் பத்மதன்தைப் பரிசுப்புதில் யோக்கியமாகாதது போலவாம்.

(கு)—ஈர்மலமான வஸ்துவை மலதோஷஞ் சம்பந்தியாதன்பதாம். 22

(அ-கை)

மனோகற்பனை விலாசங்களான ஜகத் விகற்பங்கள் அசங்கசிதாத்ம னிஷ்டனைக்கை ஜீவன் முத்தனை ஸ்பரிசுக்கமாட்டா வென் பதைத் திருஷ்டாந்த பூர்வகமாகக் கூறல்.

தோற்றாவு மாத்திரமினி தநுவான சகவிகற்பத் தோதுதி யேல்லா, முற்றழுநி சங்கமேலா மோருவியசின் மயவேன்னை யோட்டா வன்றே, மாற்றநுமா ரோபிதமா மலினுதி விசித்திரதன் மங்க வேல்லாந், தெற்றமிகு நிருமலமாய் வெளியுநவாம் வியோமத்தைத் தீண்டுங் கோல்லோ,

(போ) — இரச்சு சர்ப்ப சுத்திகாரனித ஸ்தாணை புருஷ மர்சி சல கந்தர்வ உகராதிபோலப் பிரத்தி மாத்திரன் களான விப்ரவ விகற்பங்க ரானவை அவித்தியா காமகர்மாதி வாசனேலேச ரகிதனைய் நித்திய சுத்த புத்த முத்த சுத்தியனான கண்டானந்தனையை வென்னைப் பரிசிக்கமாட்டா. அஞ்ஜு ஐனங்களா லாரோபிக்கப்பட்ட நீலக்துவாதி வர்ண விகாரங்கள் நிர்மலமான ஆகாயத்கைப் பரிசியாததுபோலவாம்.

(க) — சொச்சமான சிதாத்மவஸ்துவை அந்தகாரமயமான ஐத் விகற்ப மட்டாதன்பதாம். 23

(அ-கை)

தெகத்திரயங்களு மவற்றிற்குரித்தான தர்மங்களுஞ்
சர்வ சாட்சியான ஆத்ம வஸ்துவைச்
சமபந்தியாவெனத் திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

பரிபுரண மாகிநிழூந் திருக்குமோரு கரியான பாமா மேன்பால், விரிவுறுசாக் கூரத்திறேடு சோப்பனமே சூழத்தியேன விளம்பப் பட்ட, திரிவிதமா மவத்தைகளு நாடோறும் பிறப்பிறப்புச் சேறிந்த வாகி, வரியமநு மாகபதி வபுவினிற்குரு சுக்ஸிகள்போல் வயங்கு மன்றே. 24

(போ) — சர்ப்பசத்தையினால் ஜீவித்திருந்த சட்டையானது சர்ப்ப சம்பந்தமில்லாம ரீங்குங் காலையில் சர்ப்பமோ சேஷித்திருப்பதுபோலத குணைத்திரயங்களின துற்பததி நாச ங்களால் ஆவிர்ப்பாவ திரோபாவ தர்மம்பொருங்கிய அவஸ்தாத் திரயங்களும் அவற்றினதாசிரயங்களான ஸ்தாலக்குட்சமகாரண மான சர்வத்திரயவகளும் பிரத்தியகாத்ம சத்தையினாற் ஜீவித திருக்கின்றனவாயினும் விவேக திருஷ்டியினை லத்தியாச சம்பந்த நீக்கமானின்றபோது பிரத்தியகாதம வஸ்துவுக கியா தொரு சம்பந்தமு மின்றித் தான் மாததிரமாய்ச் சேஷித் திருக்கு மென்பதாம்.

(க) — சர்வாதிஷ்டான பிரத்தியக் பிரந்றமத்தையேசுபா வ சத்தை யெனக் கூறியதாம். 24

(அ-கை)

தத்துவம் பதார்த்தங்களுக்குச் சத்தபேதமே
யன்றி யதார்த்தபேத மின்றனபதைத்
திருஷ்டாந்த பூர்வகமாகக்
கூறல்.

சோப்பனமே காக்கிரமே யென்படுகலும் விசேடமிலூ சோலால் வந்தன்று, துபடுறுமா யாமயமா துதலந்த
விரண்டினுக்குந் துலிய மேயா, மப்படியே பிரத்தியக்குப்
பாக்கேன்னும் விகஸ்பழநா மத்தா லான, தேப்போழுது
மேய்ந்தான சுகமேயில் விரண்டினுக்கு மியல்ப தாமே. 25

(போ)—ஜீவன்னன்றும் பரனன்றுஞ் சொல்லப்படு
கிற விதற்பமானது நாமமாத்திரமாகிறது. யாதொரு காரணத
தினால் ஜீவபராளுக்குச் சத்தியனான சுகமே சொருப லட்ச
னைம். அன்னிதாக்கிரகண ரூபமான ஜாக்கிர சொப்பனப்
பிரபஞ்ச முழுவது மாயாமயமா யிருந்தாலுஞ் சாக்கிரமூன்
ருஞ் சொப்பனமென்றுஞ் சத்த ச்பதத்திருல் வியவகங்ககப்
படுவது போல்வாம்.

(க)—திருஷ்டாந்தமே தாஷ்டாந்தமாயும், தாஷ்டாந்தமே
திருஷ்டாந்தமாயும் பெரியான சொல்லுவது பிரத்திய
காதமாவே பரமாத்மா, பரமாத்மாவே பிரத்தியகாதமா வென்
பது போலவாம். 25

(அ-கை)

விஸராத சித்தர்களாகிய ஜீவன்
முத்தர்க ஸலுபவ
முரைத்தல்.

புறப்போருளில் ஹநுவிசன கம்பநத்தீ தாலினைப்புப
போருந்து றதாயிப்; பறப்பறவிந் தியவழிக்கேல் லாத்டங்கு
கிச் சகவிகற்பப் பற்றேன் றின்றிக், சிறப்பமாதன் ணனந்த
மாத்திரமாயத் தனித்திருக்குஞ் சித்தம் பேற்றே, நுறப்படு சாக்
கிரத்தினுநற் சுழுத்தியநு பவத்தினிலைத் துவகைகூர்வார்.

(போ) — வாக்யாந்தர சங்க ரகிதராய் அத்தியந்த முப சாந்த சித்தராய் ஜீலேப்பவர ஐகத்பேதப் பிரமரகிதரா யிருக்கிற ஞானசிஷ்டர்கள் கவாராச்சிய சாம்பிராச்சிய சுகத் தில் ரமித்துச் சதா சாக்கிரத்துக்களா யிருந்தாலும் சுழுத்தி காலம்போற் சகஜான சாமாதியானந்தத்தையே யெல்லாக் காலத்திலு மனுபவிக்கிறார்கள்.

(க) — ஜீவத்துவ நீங்கிய பிரஹ்மசிஷ்டன் ஆனந்தப் பிரஞ்ஜெயோடு திருப்பதனைக் கூறியதாம். 26

(அ-கை)

அவிவேக ஜனங்களாற் சீவன்முக்தன் கருத்தா
போக்தா வென்று கிரகிக்கப்படுபவனேஷ்டலும்
பரமார்த்தமா யவன் தனுபவத்தினாற்
கருத்துருத்துவாதி தர்மமவனுக்
கிண்றென்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

காயழயல் வுறுத்ருமக் கடடுப்பே ரேண்ணீமிகக் கருத்த
னேன்றே, யேயநினீகி கின்றனரே வதனு லென்னிருந்தபடி
யிருக்கின் ரேனும், ரேயவநு மேகமதிற் புக்கானேன் றற
மூடர் துணியப்பட்ட, தூயதுளிர் மதியமவ்வா றம்புத்தீ
னணித்தேனுந் தோயுங் கோல்லோ. 27

(போ) — திரிவிதகரண வியாபாரத்திலே திருஷ்டி
யுடைத்தான பாமர ஜனங்கள் அசங்கசிதாதமராமனுகிய ஜீவன்
முத்தனைத் தொழிற் செய்பவனைன்று கிரகிப்பார்களாயினு
மவர்களது பித்தியாக்கிரகணத்தாற் சீவன்முத்த னந்தத்தர்மம்
பொருந்தினவ ஞகமாட்டான். மேகனிஷ்டமாகிய சலஞ்சி தர்
மத்தைப் பாமர ஜனங்கள் சந்திரனிஷ்டமென்று கூறுகின்றா
ராகிலும் அந்த மேகனிஷ்டமான சலஞ்சி தர்மஞ் சந்திரனுக்
கில்லாதது போலவாம்.

(க) — அத்தியாச பேதப் பிரமண நீக்கத்தி லாத்மப் பிர
காச முண்டாமென்பதாம். 27

(அ-கை)

அத்துவிக தரிசியாகிய ஜீவன் முத்தனுக்கு
வியலகார காலத்திலும் நுவைதப்பிராங்கி
யுதியாதன்பதைத் திருஷ்டாங்க
பூர்வகமாகக் கூறல்.

மித்தையதாயும் தோன்றுமேற் ரேள்ளுறுக விவ
வுலக விசித்தி ரந்தா, நெத்துணையாற் றத்துவவித் தாகிநிக
ழேனக்குவருமானி யேதோ, சுத்தமயக் காங்கனவிற் பயந்
தருகைப் பகடாதி திகழு மேனு, மோத்தவிது சோப்பனமே
யேன்றுனுசந் திப்பவனுக் குறுமோ பீதி. 28

(போ)—அனேகவித நாமருபாதமகமான சகல ஐகத்
விசித்திரமு மிந்திரசாலம் போன்று மாயாமாதசிரமென்று
கண்டு ரமித்திருக்கிற ஜீவன் முத்தனுக்கியாதோரானியுமில்லை.
நித்திரா தோந்ததினுற் சொப்பனுவஸ்ஸையி லனேக வித
கச முதலான வடிவங்களைக் கண்டனுபவித்தோமென்று சிங்
தித்தாலுஞ் சாக்கிரத்தோக்குடிய புருஷனுக் கதறுலோரீனி
லாபங்களில்லாதது போலவாம்.

(கு)—ஸ்வரூபப் பிரகஸூருடைத்தான விவேகிக்கு மாயா
ரூபமான அன்னிய சித்தை யின்வறங்பதாம். 28

(அ-கை)

ஜீவன்முத்தன் பிராரத்த சூயமட்டிஞ் சகலமு
மித்தை யென்று போகம் புசிப்ப
னன்பதைத் திருஷ்டாங்க
பூர்வகமாகக் கூறல்.

அனைத்துலது மசத்தேன்றே நெடுங்கால நன்றுக
வாய்ந்தோர்ந் தோறுந், தினைத்தேன்னும் பிரியாத்த் தீயா
த்துமதிட் டியைச்சத்துஞ் சேறிந்தே நிற்பா, னுனத்துமின்
கானனந்தா னேக்காலு மிலையேன வோருப்பட் டோனு,
மனித்திகழ்தன் முகங்காண விரைந்தத்தங் கைக்கோள்ளன்
மானு மன்றே. 29

(போ) — சகல ஐகத்துங் காலத்திரயத்திலு மில்லவே யில்லை யென்று சதா தடி. நிச்சயமுடைய ஞானநிஷ்டனை வன் சரமசரீரபதன பரியந்தரை பாமர ஐங்கள் போற் போகம் புசிப்பன். முகுரத்தில் முகமில்லையென் உறிந்திருக்கிற புரு யன் முதறிசனத்தின் பொருட்டுக் கண்ஸுத்தியை ஆசிரயிப் பது போலவாம்.

(க) — விஷயங்கள் சத்திய மின்மையால் அவற்றிலவா விண்றிப் புசிப்ப வேண்பதாம். 29

(அ-கை)

வாசனைத்திரய உகிதனைகிய ஓவன்முத்தன்
மனதிலியாதொரு சங்கமுமில்லாதவ
வேண்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாகக் கூறல்.

போருத்தமறு மாதாவாற் கவனங்க வள்ளுதோறும் புல னுற் றலும், பேருத்ததுயி ஸர்சிதான் வேறேன்றுந் தேரி யாத பேற்றி போலப், பருத்தவிழி யாதுலீவ் வாகேனுமிந் திரசாலம் பார்த்திட்டாலும், திருத்தமறு மக்குதோரோவீ ளோளியாலே யாதோன்றுந் தேரிகி லேனே. 30

(போ) — இதிரஜாலத் தினுண்மையைத் தெரிந்த புருஷ னிந்திரஜாலக் காட்சியினால் மனதில் மயக்கமடையாதிருப்பது போல, ஆத்ம சன்னிதியிற் காணப்படுகிற தேகேந்திரியாதிப் பிரபஞ்ச மிந்திரஜாலம்போ வென்னுமநுபவததினால் ஓவன் முத்தனியாதொரு மயக்கமுழுரூன். ஸ்வரூபஸ்திதியினீன் று நழுவுதலையு மடையான் நித்திரா பரவசனைகிய பாலகன் மாதாவினாற் கொடுக்கப்பட்ட கவள பக்கணங்தோறும் கவள பக்கணங்தோறும் வெகுவித கதா திருஷ்டாந்தங்களாற் போது தனு யிருந்தாலு மனதி வியாதொன்று மழியா தலுபவித்தது போலவாம்.

(க) — அதோனுபவ சுகத்திற்கலந்த வறியுக் கவவானதப் பிரஞ்சுஞ்சையைத் தவிர அன்னியபாவ முதியாததனக் கூறிய தாம். 30

(அ-கை)

துவைத் திருஷ்டியின் லத்துவித் திருஷ்டி
மறைபட்டிருப்பது போல அத்துவித்
திருஷ்டியினுற் றவைத் திருஷ்டி
மறையப்படுமென்பதைத் திருஷ்டி
டாந்த பூர்வகமாகத்
தெரிவித்தல்.

திருச்சியந்தான் புடமாகத் தீகழுமேனிற் புமவநுத் தீகழு
தாது, மிருமையறு புமவநு விலக்குமேனிற் ரிருசியமற் றிலங்கி
கா தாமே, மநுவலுறு மறுத்தீவுத் தேரியுமேனி னிப்புமிழு
மறைந்து போதுந்; தெரிவுறுமே வீப்புமிழு மறைந்துபோ
மல்வாறுத் தீவு தானே. 31

(போ)—வாசிய விஷயாசக்தியினுற் றிருசியப் பிரபஞ்ச
முறுதிப் படுங் காலத்தில் அகண்டானக்கைகாசராகிய பூமாத்
மாவானவர் பிரகாசிக்கமாட்டா. சத்தியாதி வட்சணராகிய
பூமாத்மா நிளத்திருசியத் திருஷ்டியினுற் பிரகாசிக்குங்
காலத்தில் ஆளித் ஜடத்தக ஏப்பமான திருச்சியப் பிரபஞ்ச
மறைபடும. தீவாந்தரத்தி விந்தப் பூமி காணப்படாமலும்
இந்தப் பூமியில் தீவாந்தரங் காணப்படாதது போலவாம்.

(கு)—ஞானதிருஷ்டியாற் பிரபஞ்சமும் பிரபஞ்ச திரு
ஷ்டியால் ஞானமு மறைபடுமென்பதாம். 31

(அ-கை)

சுபேசஸை முதலிய பூமிகாப்பியாசக் கிராமமாகப்
பிரமாண ஞானேலுபூதி உறுதிப்படுங்
காலையில் துவைத் வாசனுப் பீராந்தி
திருஷ்டி மறைபடுமென்பதைத்
திருஷ்டாந்த பூர்வகமாகத்
தெரிவித்தல்.

கந்தியானிறன் கீலையெங்ப தனுத்தினாம் பெருத்தலைச்
கார்ந்த தாகின், மைந்துறுபோ நினோன தடைவாக நாச
மறு மாடு போலசி, கந்தாநம் பிரபோதம் யெப்பயிய மிக

வளர்ந்து துன்னு மேன்றல், வெந்துயர்சேய் விப்பிரமை
துகடை விருதயத்தில் வர்யந்து போயே. 32

(போ)—ஆசாரியருபதேச பூர்வகமான மகா வாக்கியா
ர்த்த விசாரணனிய விவேக ஞானமானது மனன நிதித்
ஷியாசனதுக்கிரமமாக விருத்தித்துவயூபாதியினால் அகண்ட
விருத்தி ஆரூடமாகப் பிரகாசிக்கும்போது மனை நித்தமா
கிய கத்துருத்துவாதிப் பிராந்தி வாசகீகளெல்லா நிர்மூல
மாக நிவிர்த்திக்கும். சுக்கிலபட்சத்திற் கிராமமாகச் சூரிய சம்
பந்தத்தினாற் சம்பூர்ணராய்ச் சந்திரன் பிரகாசிக்குங் காலத்
திற் கிராமமாக அங்காரம் நிவிர்த்திப்பதோல்வாம்.

(க)—பரிபூர்ண ஞானமூலப்பல கால்த்திற் பரிசுகின்ன
பாவங் தோன்றுதென்பதாம். 32

(அ-கை)

பிரஹ்மாந்த திருப்தனுகைய ஜீவன்முத்தலுக்குக்
கிரியா நியம மின்றென்பதைத்
திருஷ்டாந்த பூர்வகமாகக்
கூறல்.

பிரமவநு பூதிதநு மோருகவையா னிறைவுபேறு பேரி
யோர் தம்பாற், கருமவநு பந்தந்தால் வநுவிதீக வேஸ்லா
முங்கீ கழன்று போமே, வரமநுஸ்சித் தர்கடேவித் திமீரசா
யனமநுந்தி மகிழ்வார்ந் தேர்பாற், ஹரமூடா கத்தால்வந்
துறுமநுந்தின் விதீகவோலாந் தங்குங் கோல்லோ. 33

(போ)—பிரஹ்மாத்மையிக்க ஞானந்தானுபூதியினாற்
பரம திருப்தனுயைக் கிருத கிருத்தியனையிருக்கிற ஜீவன்முத்த
னிடத்தில் கர்ம சம்பந்த விதிகள் பிரியமின்றி நிவிர்த்திக்
கின்றன. யோகசித்தனால் பிரத்தியக்காமாகக் கொடுக்கப்
பட்ட ரசாயனத்தி துவ்விய ஒள்ளத் பானங்களினாற் நிருப்தி
யடைந்திருக்கிற புருஷனுக்குப் பிராகிருதாவுதை பானங்
களானவை ருசியேதுவாகாததோல்வாம்.

(க)—ஆத்மாந்த திருப்தனை ஜீவன்முத்தனுக் கிராசத
விருத்தியின்மையால் கண்மாங்தானே நீங்குமென்பதாம். 33

(அ-கை)

கிருதகிருத்தியஞ்செய் சீவன்முத்தனாது சமாதி
சீலத்துவம் லோகானுக்கிரக நிமித்த
மென்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாகத தெரிவிததல்.

சகலவடி வழந்தாறுயத் திகழுமூனை வானுமோரு சமாதி
தன்னை, யகிலமதி ஹடகழிப்பான் முன்போலன் புற்றுமிக
வாதரிபா, ணிகிலவளப் பழநிறைந்த பூபால ஜூருவன்று
நேரம் போக்கு, வகைவகையாகு சதுரங்கந் தனைநேயம்
வைத்துமிக வாரிப்ப னன்றே. 34

(போ) — அகண்ணடக ரசானுபூதி பெற்ற வித்வான் பூர்
வானுகுணமாகப் பிராரததகர்ம சிவித்தி பரியந்தஞ் சமாதி
நிவ்த்டையையே ஆசிரயிக்கிறான். சர்வ சாம்பிராசனிய சம்ப
ன்னஞ்செய் ராஜாவானவன காலசேஷபத்தின் பொருட்டுச்
சதுரங்க பலத்தை ரக்கிப்பதுபோலவார்.

(கு) — ஞாக்ஸியுடைய சமாதியனுஷ்டானமும் லோகானுக்
கிரக நிமித்தமெனக் கூறியதாம். 34

(அ-கை)

ஐவன முத்தனைல் விடப்பட்டவேய
நிஷேத சாஸ்திர சம்மதமெனத்
திருஷ்டாந்த பூர்வகமாகத்
தெரிவிததல்.

விதிகவோலாகு சேய்யாமல் விடுத்தோனையான்மாவை
மிகத்தேர்ந் தோறுயப், போதுவெனுமா மறைபுதலு நிடே
தமேலா மாநந்தம் போருத்து விக்குந், திரமருவு க்ருமமாத்
திரநோக்காச் சோம்பனுக்குச் சேயகையாதுப், கதுவுற
வேண்டாவென்று புகல்வோன்றன் மோழிகண்மளே கரங்
களாமே. 35

(போ) — விதி நிஷேத சகல நியதிகளையுங் கடந்த சங்
காத்மாத்திரங் திருப்தஞ்செய் சீவன்முத்தனைச் சுருதி சம்பங்

தங்களான நிவேஷதங்க ஸியாவுஞ் சந்தோஷிப்பிக்கின்றன. சகல வியாபாரங்களிலும், விமுகஞை அத்தியந்தஞ் சேர்ம்பலு டைத்தான் புருஷிலுக்கு நீ ராதான்றுஞ் செய்யலேண்டா மென்று சொல்பவனுகிய புருஷன்து வசனங்கள் மனோகரங்களாயப் பவிப்பதுபோலவாம்.

(க) ஞானியாகிய சீவன்முத்தனைல் விடப்பட்ட சகலமும்
நிவேஷத மெனக் கூறியதாம். 35

(அ-கை)

தத்துவஞானி விதிக்கிங்கரங்கா
னென்பதைத் திருஷ்டாநத
பூர்வகமாகத்
தெரிவித்தல்.

தத்துவத்தையனவரது மனுசந்தித்திமூனியாகு் சாரிவ பேஸம், நேத்தபடி நிற்பினுமேல் லாஞ்சேயினுந் தாவனே வோண்ணு ராமா, லித்தரையேல் லாங்கைக்கோண் டரசா ஸ்டூ வேண்டியவா றிநுக்கும் வேந்த, னத்ருஹுமன் னுயிர்கா லேவல்கோவர் கேக்காலு மரியநுமே. 36

(போ)—உகண்டைகரச பிராந்மதத்துவாலுசந்தானபராய ணாகைய முனீந்திரங்கனவன விதி நிவேஷத வின்றிச் சுதங்கா யேச் சஞ்சரித்தாலு மிதர ஜனங்களின்து நியோசனிய விஷய ங்கான். யேகசக்கிராதிபத்தியம் பெற்று யதேசசாபாநுய்ச சாவசதங்கரங்கிருக்கிற ராஜாவானவன் றனது நியோசனிய ஜனங்களாற் ராமானிய விஷயத்தில் பிரவர்த்திக்கப்படமாட்டா னென்பது போலவாம்.

(க')—சத்திய ஞானைந்த ஸ்வரூபமே தாஞ்சிருக்கும் ஞானி விதி விலக்குகளினு லேவப்படா னென்பதாம். 35

(அ-கை)

ஞான நிவீடலுக்குப் புண்ணிய பாவகர்மங்
கனா லானி விர்த்தி யில்லை யென்பதைத்
திருஷ்டாந்த பூர்வகமாகத்
தெரிவித்தல்.

பரமார்த்த நோக்கியடை யவனுக்கு முன்னேபேரின் பண்ணப்பட்ட, தருமாதன் மத்தோழில்களாற்சம்பத் தேவி பத்தே சுற்றுமின்றும், பேருமேகம் போழித்ருநிர் மழுக்காலும் வேப்பமிகப் பேறுதலாலு, மேரிமேவு பாலைவனத் தின்பயிருக் கேற்றமூட வீழிவு மின்றே 37

(போ)—விவேகி புருஷங்குக்கு ஞானேதய பூவோத்திரகாலங்களிற் செய்யப்பட்டதாயுள்ள புண்ணிய பருவகர்மங்களால் லாப வீட்டு சம்பக்தமுண்டாகிறதில்லை. மேக வருஷத்தினாலுக்கு சூரியரஸ்மித் தாபத்துறைஞாமூஷரபூரியில் பயிர் விரத்தியு நாசமும் பலியாதது போலவாம்.

(க) — ஞானியான்வன் அகர்த்தாவாதலால் புண்ணிய பாவத் தொடக்கினால் வரும் லாபா லாப மவனுக்குண்டாகாதெனக் கூறியதாம். 37

(அ-கை)

ஞானி பிராரத்த போகம் புசித்துத் தீர
வண்டு மென்பதைத் திருஷ்டாநத
பூர்வகமாகத் தெரிவித்தல்.

ஓல்லைவினை யாலுண்டாந் சம்பத்தே யாதல்ல தோழி ந்த தாதல், வல்லையநு பாவித்தோறையப் புருங்மீது தீருத் தீயினை மருவுவான், லல்லல்சேயும் பாம்பாடி தன்வயத் திலகாபட்ட வநும்பு யங்கம், புல்லியவ வீயற்றுத் தீடு விதிகளைநீங் துறச்சமாத்துப் போருந்துவிட கோல்லோ. 38

(போ)—பிராரத்த போகத்தினு வதிகங் துக்காநுபவம் வந்தாலுஞ் சுகானுபவம் வந்தாலும் விவேகி புருஷன் புசிக்கிற வஞக்கேவ திருப்தி யடைகிறான பாம்பாட்டுச்வான் வசமான சர்ப்பமானது அவன்தீணமாய்ச் சுகதுக்க மனுபவிப்பது போலவாம்.

(க) — ஞானி விட்சேபாச பரியந்தமும் பிராரத்தம் புசித்தே தீருமேண்டுமெனக் கூறியதாம். 38

(அ-கை)

பிராரத் கர்மாஷ்டபவத்தினால் விலேசி புருஷ
நந்தத் தாபபுரூப சென்பணதத்
திருஷ்டாந்த பூர்வகமாகத்
தெரிவித்தல்.

ஆன்மவறி வடியவண்முற் கருமபி பாதவசயடைந்தோ
நோனுந், தான்மநுவு நன்பரம வவதியிதா மேனத்தேறித்
நளரிவு நண்ணுன், கான்மநுவு வழிச் சேல்வேரன் கால்
வநுத்த மேயதுகிளுங் கிராமாந் தத்தின், மேன்மநுவு வழிய
யாவைத் தேளிந்துவதுந் திடைவிசன மேவா னன்றே. 39

(போ) — தத்துவ தரிசியாகிய புருஷன் பிராரத்
கன்ம சுபாவங்களை யறிந்து கர்மகஷயமே நிலிர்த்தி யேது
வென்னு நிச்சயத்தினாற் கிலேசமுரூன். கிராமாஜி மார்க்க
பரிமாணத்தை யில்வளவில் றறிந்திருக்கிற புருஷன் சஞ்சா
ரத்தினால் சிரமமுடைத்தானவனுபிருந்தாலும் வழிமத்தியிற்
ருக்கியாதது போலவாம்.

(க) — பிராரத் துக்கவ யறித்துவ னதஞ்சல் வருஞ் சுக
துக்கத்தைக் கணியானைக் கூறியதாம். 40

(இ-கை)

பிராரத் துக்கம் மகதாய் வரினும் விலேசி
புருஷன் சித்தவிகோபமுரூ சென்ப
தைத் திருஷ்டாந்த பூர்வகமாகத்
தெரிவித்தல்.

அகம்புறம் பரமான்மா வோருவனே யாமேனநன்
கந்த ரூனி, மிதந்த விச னமதுற்னு மோர்சிறிதுஙி கிலே
சமே மேவானன்றே, சேகங்கலங்கு போர்முகத்தே விசய
முற வோருநோக்காந் தீர ண்டே, னுக்ம்பரவு மோட்டல
ரால் வநுந்துறினுங் கிலேசமற்ப முறுவ துண்டோ. 40

(போ) — உன்னிலும் வெளியிலுஞ் சர்வமும் பிரத்யக்
ஸ்வரூபமென்று பிரமாணபூர்வகமாக அறிந்திருக்கிற புருஷன்.

பிராரத்த கர்மாந்னமாய் வரு மகத்தான கஷ்டமணைந்தாலுள் சித்தத்தில் பரிதாபமுறை. யதா முகசதிற் சத்துரு ஜயத் தையே முக்கியலாபமென்று கருது யுத்தஞ் செய்கிற புரு ஷன் சத்துருக்களால் மிகவும் அஸ்திராதிகளாலுபத்திரிக்கப் பட்டாலும் தீன்னதையடையாதது போலவாம்.

(க) — சர்வமு மாத்ம சொரூபமாய்க் கண்ட விவேகிக்குள் சுயதிருஷ்டியில் பிராரத்த கர்மந்தோற்றும ஸாதமாலுபவப் பிரஞ்சென்றாய விளங்குவன்னன்பாம். 40

(அ-கை)

மகத்தான விவதயமும் விவேகியை ரூபிப்பிக்க
மாட்டாதென்பதைத் திருஷ்டாந்த
பூர்வகமாகத் தெரிவித்தல்.

நாலமதி லுறுவிவா நலிபரம வற்புதமாய் நல்லனு
மேனுஞ், சாலவத னாதுவாய்மை தனையறிந்த மாதீரன் றனை
மயக்கா, கோலமடவரல்லேடங் தூரம்பையின்மேலலங்கி
த்துக் கோள்ளா நின்றேன், கேலவினத் தாற்றனத்தேர்
விடலையையுமயக்குக் கிட்டானீடே. 41

(போ) — பிரபஞ்ச சம்பந்தியான சிருக்குச் சந்தன வனி
தாதி பதார்த்த விசேஷமானது அஞ்ஞ ஜனங்களுக்குப் பர
மாற்புதமாய்த தோற்றினுதும் உண்குமஞ்சானியான தீரனை
மயக்காது. ஸ்திரீ வேஷதார்யாகிய புருஷன் ஸ்திரீ வேஷா
ஆலுபங்களான விலாசங்களினுலவுன துண்ணமயை யறிந்திருக்
கிற புருஷன் அத்தியந்தங் காமுகஞ்சிருதாலு மலனை
மோகிப்பிக்கிறதில் சமர்த்தருகாதது போலவாம்.

(க) — விவதயத்தின் முடிவை யறிந்திருக்கும் விவேகிக்
கதனுலானி யின்றென்பதாம். 41

(அ-கை)

ஒத்மாறந்த திருப்புதைகிய விடீவுகி புருஷன்
பூர்வம் போல வூஷிய விச்சையினுற்
சோலை யடையானென்பதைத்
திருஷ்டாந்த பூர்வகமாகத்
தெரிவித்தல்.

அகத்தினிராந் தரமேலா யிலங்கின்றவான்மவடி வாய்
நிற் போனே, யிகப்பே.நீங்க டம் னஞ் முன்றோல விசன
மே யியைவதில்லை, யிகுத்த்சீயறத் தேயெகதி யானிதி
யோடிடத்துற்ற லிலம்பா னீனோ, னுகத்தினின்முன்
போலேளிய னெக்கருதிப் புகன்றுலைவ துண்டாங்
கோல்லோ. 42

(போ)—எல்லாக் காலத்திலு நிசானந்தாஜுபுதியினைல்
திருப்தனைக்கூர ஞானநிஷ்டன் அஞ்ஞான தழையில மயக்க
முற்றதுபோல விஷய லாபா லாபங்சனைக் கருதிச் சுகதுக்கம்
பொருந்தான். தரித்துரன் தெயல யோகத்தினை நிலாபம்
பெற்றதின பிறகு தீவுதை யடையாததுபோல.

(க)—ஞானி மகததாகிய பிரஹ்மானந்த நிதியைப் பெற்
றவுவானந்தத்தில் களிப்புற்ற காமனையிருப்பதால் விஷயப் பிர
யோஜனத்தைக் கருதானென்பதாம். 42

(அ-கை)

மயித்திரியாதி குணவங்கள் விவேகியான் பிரஹ்ம
நிஷ்டனிடத்தில சுபாவமாகவே விளங்கு
மன்பதைத் திருஷ்டாந்த பூர்வக
மாகத தெரிவித்தல்.

பேரியவிழி மஹாருதன் மகிழைகேரி பேரியோனைப்
பேரநூரா நைத்துக்க, துரியகுப துணங்களாலங்கி கரிபெனபோ
லுந்துகயம்வந் தோன்ற நிற்கு, மறையனவன் றன்வயறுயச்
குகிர்தாயிருக்கினவற்காவாறேற்றுநும், புரையறுமல் வரை
யனையே தானேவந் தோன்றிமிகப போலிவான்றே. 43

(போ)—பிரஹ்மாநுபவ சுவராசனிய சாம்பிராசனிய விபூதி
யையடைந்திருக்கிற சீவன் முத்தனுக்கு உபநிடதப் பிரசிததங்
களான மயித்திரியாதி சகல குணங்களும் அலங்காரமாகச்
சுயமே பொருந்தியிருக்கும். ராஜாவானவன் அத்தியந்தஞ்சு
சுக்கிர்த்தாயஞ்சு சுவாதினாடுமிருக்குவ காலத்தில் அவனது
பிருத்தியானு மிஷ்ட ஜனங்களுட தாமே வக் தனுசரிப்பது
போலவாம்.

(க) — சுத்த சுத்தவ விருத்தியை யுடைத்தான சீவன் முத்தனை மயித்திரியாதி குணங்கி தாமே வந்தனுசரிக்கு மென்பதாம். 43

(அ-கை)

பிரமாண சித்தமாகிய சுவானுபூதிப் பிரதான
மான ரகசியார்த்தச்சதைக் கூறிப் பிரகர
ஞத்தை யுபசம்மரித்தல்.

அஞ்சுநான மேயில்லை யிவிவுலக முத்தாமேன் றறைவ
கேங்கே, விஞ்சுநான வடிவாக்ஷி வேசதே சீக்கரேஷ்சோல்
விகற்பஞ் சேய்தூ, மேயஞ்சுநான வோருகுவையாய்த்
தனித்துநிரு மலமாகி விளங்குந் தானு, யேஞ்சுநான்றும் பரி
புரண கேவலமாம் பிரமமே யாறுகின்றேன். 44

(பேர்) — மானையு மாயாகாரியங்களுங் காலத்திரயத்திலு
மில்லவேயில்லை யென்னுஞ் சகல சுருதிப் பிரமாணங்களிடை
லுஞ் சொப்பிரகாஶாத்ம வஸ்துவில் அந்தகார ரூபமான வலித்
தை வருகிறதற்கிடையில்லை யென்றும் பிரமாணபுத்தியிலிரு
லும் ஞானிகளீடைய வலுபவத்தினைலும் விசாரிக்குமிடத்தில்
அஞ்சுநான மென்பதில்லைவில்லை. அதன் கற்பிதமான
ஐகத பிரசங்கமு மில்லவேயில்லை. சீலேப்ரவர குருவாதி கற்ப
ளைய மில்லவேயில்லை. துரிகரலத்திலு ந்ரமாயமாய் அகண்டா
னாந்தைகரசமாய்ப் பிரத்தியக்கபின்னமாயப் பரமாத்ம சோந
பமான சோதிஸௌன்றே பிரிருக்கும் பொருள் நானுகிறேன்.

(க) — அகண்ட சச்சிதானாந்த பரமாத்தவைத பரப்பிரஹ்ம
சோநுபமே பேதத்திரயகுளியமாய்த் தானே தானைய வீளங்
கிய பொருள் நானுயிருக்கிறேனன்னுஞ் திடானுபவப் பிரஞ்
ஞஞ்யடைத்தான விவேகியே சகல பாசபந்த நிவிரத்தனுய
கிருதகிருத்தியனுடனனக் கூறியதாம். 44

சுதாசிலப்பிரமமேன்னும் யோகீந்திரால்
அருளிச்செய்யப்பட்ட அந்துவிதரசமஞ்சரி
யென்னும் பிரகரணம முற்றிற்று.

சமாதியவத் தையிலுத்தோற் றைக்கோம்ப னுப
தேசஞ் சாற்ற லாலு, மானமயப் பரமசிவேந் தீரனே
னுந்தே சிகவரியானனுந்தையாலுந், சுமாவிநுக்கச் சதாசி
வமா தவனேநுதிவ் வத்துவிதச் சுவைப் புங்கோத்தே,
யெமானடைக்கு மகழகமா மறிவுடையோ ராதாத்தா லேய்
தற் பாற்றும். 1

குத்தசதா சிவயோகிவரியானே தியவிந்தத் தூய நன்
னால், புத்திநலழடையோர்க்குற் பலநோய்க்கோ ரவுடத
மாயிப் புகல்லாதுகி, கோத்துருபா தகங்களுக்குக் கடுவாது
முபநிடதக் குறிப்பா மேலா, முத்தமயமாநந்த வழநிறை
துடமா மேன்றுரைப்பர் மேலோர் 2

துய்யசதா சிவப்பிராம மேனுழனிவன் வடமோழியாற்
கோல்லப்பட்ட, சேய்யவத்து விதரசமஞ் சரினுலைச் சேந்
தமிழ்ப்பாச் சேய்து தந்தான், வையமிஶைப் போலிகழனி
மாநகர்வாழ் சோதிலிங்க வடிவமான, வையன்முத்தி ராம
லிங்க துருபரனேன் னகம்வரக்குத் யமைத்து நின்றே



அத்துவிதரசமஞ்சரியன்

பிழை திருத்தம்.

—ஓட்டு—

பிழை	திருத்தம்	பக்கம்	வரி
பரி	பறி	4	21
க்மயி	மயி	4	26
நிரு	நிரு	5	11
சம்சய	சம்யக்	6	23
சாற்றாரு	சாற்றறு	7	18
சத்தாய	சததா	7	21
திண்	திண்	10	5
லெரி	லெறி	10	22
பருவ	பாவ	27	8
முன்போல	முன்போல	30	3
மறுவறுதன்	மருவறுதன்	30	21
தோன்று	தொன்று	30	23
மறையனவன்	மறையனவன்	30	23
பிரமாணபுத்தி	பிரமாணயுத்தி	31	15
யெய்யன்டெக்கு	யெமாலுடெக்கு	32	6
கொத்துருபா	கொத்துறபா	32	10
மணமத்து	மணமந்து	32	17

கோவில்கள்
மாதாந்திர புத்திரிகை
கோவில்கள் விவரங்கள்
கோவில்கள் குப்பை
வேலீங்காட்டுத்

கக்காவல்த்தினி.

இல்லோகு மாதாந்திரிகை. இந், மாதாந்திர உயர் கூடுதலிலிருந்து மாதாந்திர விவரங்களும், மாதாந்திர குப்பைகளும், மலேஸை சாதனங்களும், பிறவும் பிரச்சு விவரங்கள் வருகின்றன.

இந்தோக்கிலோன் பர்மாவீற்கு குப்பை	2—0 ¹⁴ 0
பிறதேசங்கெட்டு	2—8—0

கதாமஞ்சரி.

இல்லோகு மாதாந்திரிகை. இதில் கார்த்திகையில் தலை மொழிபெயர்ப்பு அடங்கியிருக்கின்றது. சிர்வை பூர்வம் உமாதேவியாரின் பரிசீலனார்த்தங் காலதை குறிப்பிட்டு விவரிதிக்கப்பட்டது; கம்ள்சிருத்தினின் ஜம்பிழல் மொழிபெயர்த்தப்படுவது. இந்தேவின் போது வைமாகவும், படுப்பேர்க்குப் பரமாநந்த கூடுதலாக விவரிக்கப்படுகிறது.

கதாமஞ்சரி குப்பை
வேலீங்காட்

கதாசரித் திருக்காம்.

கதாசரித் திருக்காம்	குப்பை 1—4—0
---------------------	--------------

கதாசரித் திருக்காம்

கதாசரித் திருக்காம்

கதாசரித் திருக்காம்

கதாசரித் திருக்காம்